

தினமூரசு

THINAMURASU

தீனப்பத்பு

Tilko Jaffna City Hotel

- திருமண மண்டபம்
- திருமண மண்டப அலங்காரம்
- மணப்பெண் அலங்காரம்
- திருமண கார் சேவை
- Honey moon room

E-Mail - info@cityhoteljaffna.com
Web - www.Cityhoteljaffna.com T.P - 0212225969

முரசு - 03 திருவள்ளூர் ஆண்டு 2043 மார்கழி 22 ஞாயிற்றுக்கிழமை (06.01.2013) பக்கங்கள் 20 ஓசை 098




ஆர்வம்!

03

பணவீக்கத்தை
குறைக்க...

06

'படிக்கிறது
தூசி'

09

சுவைக்கலாம்
வாங்க!

11

வருகிறது
Facebook
poke

12

பிரதம நீதியரசர் மீது விசாரணை உள்நாட்டு விவகாரமாகும்

ஐ.நா.விற்கு அரசு பதில்

(கொழும்பு)

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டுவரும் விசாரணை சட்டம், ஒழுங்கு முறைக்கு அமைய கையாளப்பட்டுவரும் உள்நாட்டு விவகாரமென அரசாங்கம் ஐ.நா.விற்கு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நீதித்துறைக்கு எதிரான தாக்குதலின் உச்சக்கட்டமே பிரதம நீதியரசர் மீதான குற்றவியல் பிரேரணையென நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கபிரியேல் நவுல்

விசனம் தெரிவித்தமை குறித்தே அரசாங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தனது பதிலில் தெரிவித்துள்ளதாவது,

குற்றவியல் பிரேரணை குறித்து விமர்சிக்கும் எந்த வெளிநாட்டு நிறுவனமும் உணர்ச்சிவசப்படாது திறந்த மனதுடன் அதனைக் கருத்திலெடுக்க வேண்டும்.

ஒரு வருடத்தின்முன் பிலிப்பைன்ஸ் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டதையும்

(19) ஆம் பக்கம் பார்க்க

ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக மாத வருமானம் ஈட்டினால் வரி

(கொழும்பு)

மாதாந்தம் 50000 ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்தம் 50000 முதல் 100000 ரூபாவரையில் வருமானம் ஈட்டும் நபர்களிடம் 2 வீத வரியை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 50000 ரூபாவிற்கு குறைவாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்யப்பட மாட்டாது.

இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியனவே நாட்டில் அதிக நடட

மடையும் நிறுவனங்களாகும்.

மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்காக பெருமளவு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இவ்வருடம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வாய்ப்புக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரித்தது எரிவாயு விலை

(கொழும்பு)

நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயுக்களின் விலைகள் 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 12.5 நிறையைக் கொண்ட குறித்த இரண்டு சமையல் எரிவாயுக்களின் சிலிண்டர்களும் 150 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் விலை மீளாய்வின்

(19) ஆம் பக்கம் பார்க்க

பள்ளிவாசல், முஸ்லிம்களை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பிக்குகள் தலைமையில் நடந்தது

(அநுராதபுரம்)

புனித பிரதேசம் எனத் தெரிவித்து அநுராதபுரம் மல்வத்து ஓயா லேனிலுள்ள பள்ளிவாசலை அங்கிருந்து உடனடியாக அகற்றுமாறும் அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை வெளியேற்றக் கோரியும் பிக்குகளினால் ஆர்ப்பாட்டமொன்று நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற சுமார் 42 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

புனித பிரதேசம் என்று கூறியே மல்வத்து ஓயா பள்ளிவாசலை அகற்ற பிக்குமார் கோருவதாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அம்ன் தெரிவித்தார்.

அந்தப் பகுதி பௌத்த புனித பிரதே

சத்துக்குள் வருவதாகத் தெரிவித்த பிக்குகள் அங்கு வேறு மதங்களுக்கு இடம் கிடையாது என்று கூறியுள்ளனர்.

வெளியூர்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களே இந்தப் போராட்டத்தில் பெரிதும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் தலையிட்டதை அடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பது தடுக்கப்பட்டது.

அதேவேளை, அங்கு வந்த அந்தப் பிரதேசத்துக்கான மேலதிக அரசாங்க அதிபர், மூன்று மாத காலத்துக்குள் அந்த முஸ்லிம் மக்களையும், பள்ளி

வாசலையும் அங்கிருந்து அகற்றுவதாக வழங்கிய உறுதி மொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இந்தப் பள்ளி

வாசல் மற்றும் முஸ்லிம் மக்கள் குறித்து அரசின் உயர் மட்டத்தினருடன் முஸ்லிம் சமூகத் தலைமைகள் பேசுவதற்காக இருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான எம்.எம்.அம்ன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் புனிதப் பிரதேசம் என்று காரணம் கூறப்பட்டு அநுராதபுரத்தில் வேறு இடத்தில் இருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் வருத்தம் வெளியிட்டார். சுமார் 300 பேர் வரையிலான பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருடத்தின் ஐந்து நாட்களில் 13 பேருக்கு டெங்குத் தொற்று

(யாழ்ப்பாணம்)

இவ்வருடத்தில் 5 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில் டெங்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகிய 13 பேர் யாழ்ப்போதனா வைத்தியசாலையில்

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்போதனா வைத்தியசாலையில் வேறு பகுதிகளிலும் இருந்தே

இவர்கள் டெங்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் இருவரும் நேற்று முன்தினம் அறுவரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் யாழ்ப்போதனா வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த டெங்கு நோய்த் தொற்றுக்கு கடந்த வருடம் ஆளானவர்கள் இருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெங்கு நோய் பரவக்கூடும் என்று இனங்காணப்பட்ட பகுதிகளில் அந்தந்தப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரிகளினால் புகையடிக்கப்படும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்தப் பிரிவினர் தெரிவித்தனர். (பா)

வீதியருகே வெட்டிய குழி குடும்பஸ்தருக்கு எமனானது

புங்குடுதீவு வேலணை பிரதான வீதியருகே வெட்டப்பட்டிருந்த பாரிய குழியில் விழுந்து மரணமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,

நேற்று முன்தினம் இரவு குறித்த வீதி வழியே சைக்கிளில் சென்ற ஏழாலை தெற்கு மயிலங்காட்டை சொந்த இடமாகவும் வேலணை 6 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிவகுமார் (வயது - 37) என்ற குடும்பஸ்தரே வீதியருகில் வெட்டப்பட்ட

குந்த நீர் நிரம்பிய குழியில் விழுந்து மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான மேற்படி நபர் சீவல் தொழிலாளி எனவும் சம்பவத்தன்று தொழிலுக்குச் சென்ற அவர் இரவு 8.00 மணியளவில் குறித்த கிடங்கில் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர். (பா.05)

யாழ்ப்போதனா வைத்தியசாலை ஊழியர் விடுமுறைகள் இரத்து

(யாழ்ப்பாணம்)

யாழ்ப்போதனா வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கு மாண விடுமுறைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்போதனா வைத்தியசாலையின் 4 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதியின் திறப்புவிழா நிகழ்வை ஒட்டியே இந்த விடுமுறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பிரிவுகளுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளரினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்போதனா நாட்டில் பொங்கலன்று

(19) ஆம் பக்கம் பார்க்க

சிறுதொழில், கைப்பணித்துறையை ஊக்குவித்து மேம்படுத்த நடவடிக்கை



பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான சிறிய நடுத்தரக் கைத்தொழில் துறைகளை மத்திய வங்கியின் இலக்குடன் திட்டங்களின் ஊடாக மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேற்படி விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது மத்திய வங்கியின் ஊடாக சுயபொருளாதாரத்தை மேம்படுத்தி வளர்த்தெடுக்கும் நோக்கில் பல்வேறு கடன்திட்டங்களின் கீழ் இலக்குகளை வழங்குவது தொடர்பிலும் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வீட்டுக் கிழக்குப் பகுதிகளுக்கு

25 மில்லியன் ரூபாவையும், ஏனைய பகுதிகளுக்கு 10 மில்லியன் ரூபாவையும் சிறிய நடுத்தரக் கைத்தொழில் துறைகளுக்காக மத்திய வங்கி வழங்கத் தயாராகவுள்ளதாகவும் மத்திய வங்கி பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

அமைச்சின் கீழான நிறுவனங்களினது தலைவர்கள் மற்றும் மத்திய வங்கியின் துறைசார்ந்த அதிகாரிகளுடனான கலந்துரையாடல் அடுத்தவார முற்பகுதியில் நடாத்தப்பட்டு இறுதி முடிவு எட்டப்படுமெனவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே கடந்த மாதம் 27, 28, 29, 30 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ரூபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட 'சில்ப 2012

தேசிய கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தை' தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இவ்வாறான கண்காட்சிகள் எதிர்காலங்களில் இரு பிரிவுகளாக தனித்தனியே முறையே நான்கு நாட்கள் நடாத்தப்பட வேண்டுமென குறித்த நிறுவனங்களின் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்த போது குறிப்பிட்ட விடயம் தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் நாட்களில் கண்டி பெரஹர, கதிர்காமம் உற்சவம், நல்லூர் திருவிழா, மடு திருவிழா, கோணேஸ்வர திருவிழா, தளவில் அன்னம்மாள் தேவாலய உற்சவம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க வருடாந்த உற்சவங்களின்போது குறித்த நிறுவனங்களின் கீழான கைத்தொழில்சார்ந்த உற்பத்திகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்வது தொடர்பிலும் துறைசார்ந்தவர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் ஜெகராசசிங்கம், மேலதிக செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இலக்கிய கருத்தரங்கு

(யாழ்ப்பாணம்)

யாழ்.இலக்கியக் குவியத்தால் நடாத்தப்படும் மாதாந்த கருத்தரங்கு கல்வியங்காடு ஞானபால்கரோதய சங்க மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெறும். 'யார்க்கெடுத்துரைப்போம்' என்ற தலைப்பில் கவியரங்கும் இடம்பெறும்.

வடிகாலில் அழுக்குநீர் தேக்கம் துர்வாடை வீசுவதாக புகார்

(குருநகர்)

குருநகர், ஓடைக்கரை வீதியில் அமைந்துள்ள பெரிய வடிகால் கடந்த இரண்டு மாதங்களாக கழிவுகள் அகற்றப்படாமல் அழுக்குநீர் தேங்கி நின்று துர்வாடை வீசுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மழைக்கும் முன்பான உறைநிலை மண்கூட கடந்த ஆண்டில் அகற்றப்படாமல் இருப்பதால் நீரோட்டம் இன்றிக் கழிவுநீர் தேங்கிக் காணப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் துர்வாடை வீசி வருவதுடன் நுளம்பு போன்ற பயங்கர நோய்க்கிருமிகள் பெருகி அபாய அறிவுறுத்தலாக இருந்து வருவதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். (68)

ஆதன விபரம் மக்கள் பார்வைக்கு

(சாவகச்சேரி)

சாவகச்சேரி நகரசபையின் மீள்மதிப்பீடு செய்யப்பட்ட ஆதனவரி விபரம் சாவகச்சேரி நகரசபை காரியாலத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சபை எல்லைக்குட்பட்ட ஆதன உரிமையாளர்கள் அவற்றைப் பார்வையிட்டு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக ஆண்டுக்கான ஆதனவரியை முழுமையாக செலுத்தும் பட்சத்தில் 10 வீதம் கழிவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (11)

சேதமடைந்த பள்ளவெளி வீதி; செப்பணிமூலம் கோரிக்கை

(முல்லைத்தீவு)

முல்லைத்தீவு மாட்டத்தின் வற்றாப்பளை சனசமூக நிலையத்திலிருந்து முள்ளியவளை பொதுச் சந்தைக்குச் செல்லும் வற்றாப்பளை பள்ளவெளி வீதி நீண்டகாலமாக சேதமடைந்துள்ளதால் இவ்வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இவ்வீதி மிக நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக

காணப்படுவதாகவும் குறிப்பாக அண்மையில் பெய்த மழையினால் இவ்வீதி முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும், மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வீதியின் இருமருங்கிலும் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் நாளாந்தம் அதிக எவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் இவ்வீதியில் முள்ளியவளை வித்தியாலயத்திற்குச் செல்லும் மாணவர்களும் இவ்வீதியையே பயன்படுத்தி வருகின்றனர். (04)

இறுதியாட்டம்

சாவகச்சேரி பவர் விளையாட்டுக்கழகம் நடத்தும் 16 ஓவர் கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் இன்று நடைபெறவுள்ளது. மட்டுமில் கண்ணகை விளையாட்டுக்கழக மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இவ்விறுதிப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இவ்வீதியை புனரமைக்குமாறு பல தடவை உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே இப்பிரதேச மக்களின் போக்குவரத்து தேவைகளைக் கருத்திற்கொண்டு இவ்வீதியை தற்காலிகமாக புனரமைக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர். (04)

போதிய மின்விளக்கு இல்லை இரவில் பயணிப்போர் விசனம்

(சாவகச்சேரி)

சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட கொடிகாமம், பருத்தித்துறை வீதிக்கு போதிய மின்விளக்கு இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் பயணிப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

கொடிகாமம் நகரத்திலிருந்து வரணி வடக்கு வரை மக்கள் குடியிருப்பு இருப்பதனால் இவ்வீதியில் இரவு நேரங்களிலும் அதிகாலையிலும் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்வோர் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பதாகவும், இவ்வீதியில் உள்ள மின்விளக்குகள் 500 மீற்றருக்கு அப்பால் இருப்பதனால் வீதிக்கு போதிய வெளிச்சம் இல்லாமல் இருப்பதாகவும் சில மின்விளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனமெடுத்து இவ்வீதிக்கு போதிய மின்விளக்கு பொருத்தி மக்களின் போக்குவரத்து பிரச்சினையைத் தீர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (130)



நாச்சீக்குடா - இரணைமாதா நகரில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியில் ஈடுபடும் பெண் பணியாளர்களைக் காணலாம்.

பற்றை மறைவில் கோடா வசமாக மாட்டினார் பெண்

(வேலணை)

புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடென்றிற்கு பின்புறமாக இருக்கின்ற பற்றை மறைவில் சட்டவிரோதமான முறையில் கோடா மறைத்து வைத்திருப்பதாக புங்குடுதீவு கிராம அலுவலர் ஜே. பிரன்சிஸ்சேவியருக்கு கிடைத்த இரகசியத் தகவலை யடுத்து அங்கு சென்ற கிராம சேவையாளர் பற்றைமறைவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 லீற்றர்

கொண்ட பரலை காண்பிடித்தார்.

இதையடுத்து உடனடியாக வேலணை பிரதேச செயலருக்கு இச்சம்பவம் தெரியப்படுத்தியதுடன் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்த தன் பேரில் அங்கு சென்ற பொலிஸார் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 லீற்றர் கோடாவையும், பரலையும் கைப்பற்றியதோடு சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்து திருமதி திருப்பதிராசா என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் ஏற்கனவே ஒருதடவை நீதிமன்றத்தில் இக்குற்றத்திற்காக முன்நிறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. (05)

வைத்திய அதிகாரி தேவை

எமது சிகிச்சை நிலையத்திற்கும் தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கும் வைத்தியசாலைக்கும் MBBS அல்லது RMO வைத்திய அதிகாரி தேவைப்படுகின்றார். அனுபவம், தகமையுடையவர்கள் தமது சுய விபரங்களுடன் உடன் தொடர்பு கொள்ளவும்.

வைத்திய பணிப்பாளர், யாழ்.சிகிச்சை நிலையம், தொலைபேசி இலக்கம் 335, பலாலி வீதி, 021 221 9332 பரமேஸ்வரா சந்தி. R/162

இருளில் மூழ்கும் மருதனார்மடம் ஒளி ஏற்றுவது எப்போது

மனம் வெதும்பும் பொதுமக்கள்

(மருதனார்மடம்)
காங்கேசன்துறை வீதியின் மருதனார்மடம் சந்திப்பகுதி தெரு விளக்குகள் இன்மையால் அப்பகுதி இருளில் மூழ்கிக் காணப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பிரதான போக்குவரத்து வீதியாக அமையும் இப்பகுதியில் இரவு வேளையில் அதிகள விலான மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் இப்பகுதியில் வர்த்தக நிலை

யங்கள், ஆலயங்கள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மருதனார்மடம் சந்திப்பகுதியில் காலை முதல் இரவுவேளை வரை ஆட்டோக்கள் தங்கி நின்று சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இவ் ஆட்டோக்களை அடையாளப்படுத்தலிலும், அதன் சேவைகளைப் பொது மக்கள் பெற்றுக் கொள்ளுவதிலும் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளதால் மக்கள் சிரமத்தை எதிர்

நோக்குவதாகவும் அறிய வருகின்றது.

இப்பகுதிக்கு தெருவிளக்குகளை பொருத்தும் படியாக உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்படாமையால் தொடர்ந்தும் இப்பகுதி இன்று வரை இருளில் மூழ்கி வருவதாக இப்பகுதி ஆட்டோ சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவற்றை கருத்திற்கொண்டு மருதனார்மடம் சந்தி வீதியில் விளக்குகளைப்பொருத்தி மக்கள் நன்மை அடைய வழியேற்படுத்தித் தரவேண்டும் என இப்பகுதி மக்கள் உரிய தரப்பினரிடம் வினயமாக கேட்பதோடு, விளக்குகளைப் பொருத்த விரைவில் காலம் தாழ்த்தாது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றனர். (17)

வரட்சியால் பாதிக்கப்பட்ட காரைநகர் மக்களுக்கு உதவி



(காரைநகர்)

காரைநகரில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்நணவு நிவாரணம் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வை ஈ.பி.டி.பி.யின் காரைநகர் பிரதேச இணைப்பாளரும், காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான வீரமுத்து கண்ணன் (ரஜனி) ஆரம்பித்து வைத்தார். காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 895 பயனாளிகளுக்கு உலர்நணவுப் பொருட்களும் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலர் திருமதி பாபு, திட்டமிடல் பணிப்பாளர் செல்வி ரட்ணேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மண்டைதீவு கிராமத்திற்கு விரைவில் மின்சாரம்

(அரியாலை)
மிக நீண்ட இடைவெளியின் பின்னர் மண்டைதீவு கிராமத்திற்கு மின்விநியோகத்தை வழங்குவதற்கு யாழ். மின்சார திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தீவகத்தில் இதுவரை மின் வசதி இல்லாத இந்தக் கிராமத்துக்கு தூண்களும், மின் கம்பிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மண்டைதீவு அம்மன் வீதி கிழக்கு வீதி மற்றும் சிறுப்புலம் வீதி என்பவற்றிற்கும் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பாவனையாளர்கள்

பலர் வயரிங் வேலைகளை முடித்துவிட்டு காத்திருப்பதாகவும் இந்த மாதத்திற்குள் மின்சாரம் கிடைத்துவிடுமென நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை இம்மக்களுக்கு மின்விநியோகம் வேலையிலிருந்து வழங்குவதற்கு அல்லது 1990 ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததுபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக மின் வழங்குவதற்கு என்பதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் மின்சார சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (23)

நெடுந்தீவில் வீதிப் புனரமைப்பு

(யாழ்ப்பாணம்)
நெடுந்தீவு புனித பற்றிமா அன்னை ஆலய மேற்கு வீதி பல வருடங்களாக குன்றும் குழியுமாக போக்குவரத்து செய்யமுடியாமல் பொது மக்கள் பலசிரமங்களை எதிர் நோக்கி வந்தனர். இவ்விடயமாக நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தானியேல் றெக்கியன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு இவ்விடயமாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி, ஈ.பி.டி.பி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரன், யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன், ஆகியோரின் கவனத்திற்கு குறித்த பிரதேச சபை தவிசாளரினால் கொடுக்கப்பட்ட தகவலுக்கு இணங்க அவர்களது அயராத



முயற்சியினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ் வீதி புனரமைப்பு செய்வதற்கு கற்கள் பறிக்கப்பட்டு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



சாவகச்சேரி நகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் தனது அங்கத்தவர்களுக்கு சுயதொழில் முயற்சிக்கடன்களை சுழற்சி முறையில் வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தபோது சங்க பொருளாளர் கடன் தொகையை வழங்கி ஆரம்பித்து வைப்பதனையும் அருகில் சங்க தலைவி மற்றும் செயலாளரையும் காணலாம். (11)

வெங்காயச் செய்கையில் அச்சவேலி விவசாயிகள் ஓர்வம்

(அச்சவேலி)
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் பெரும்போக வெங்காயச் செய்கையில் அப்பகுதி விவசாயிகள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. மாரி மழையைத் தொடர்ந்து பயிர்ச் செய்கை நிலங்களை பண்படுத்திக் கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தற்போது நிலங்களில் வெங்காயம் நாட்டும் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அச்சவேலி தெற்கு, அச்சவேலி வடக்கு ,

இடைக்காடு , ஆவரங்கால், புத்தூர், சிறுப்பிட்டி, கோப்பாய், நீர்வேலி பிரதேசங்களில் வாழும் விவசாயிகள் தற்போது பெரும் முனைப்புடன் நிலத்தைப் பண்படுத்தி வெங்காயப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதேவேளை பெரும் போகச் செய்கையில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியுள்ள இந்நிலையில் விதை வெங்காயத்தின் விலையும், தேர்ட்ட வேலையாட்களின் கூலியும் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். (03)

பிரதேச சனசமூக நிலையங்களுக்கு நிர்வாக கட்டமைப்பு அவசியம்

பிரதேச சபை உறுப்பினர் சி.ஹரிகரன் (யாழ்ப்பாணம்).
சனசமூக நிலையங்கள் வெறுமனே பெயரளவில் மட்டும் இயங்காது தமது பிரதேசத்தில் கல்விப்பணி, அறப்பணி, சமூகப்பணி போன்ற பலபரிமாண செயற்பாட்டை ஆற்றுகின்ற ஓர் உயர்ந்த நிறுவனமாகத் திகழ வேண்டும் என வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் லயன் சி.ஹரிகரன் தெரிவித்தார். காங்கேசன்துறை உதய குரியன் சனசமூக நிலையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்புக் கொண்டாவில் வேதபாராயண சனசமூக நிலைய மண்டபத்தில் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் நிலையத் தலைவருமாகிய வ.முருகேசு தலைமையில் அண்மையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் கௌரவ வருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், சனசமூக நிலைய நிர்வாகங்கள் தமது பிரதேசத்தில் உள்ள அனைவரையும் அங்கத்தவர் ஆக்குவதுடன் அவர்களிலிருந்து நல்ல ஒரு நிர்வாகக் கட்டமைப்பைத் தெரிவு செய்து செயற்பட வேண்டும். பல்வேறுபட்ட கல்வி சமய சமூகப் பணிகளை சனசமூக நிலையங்கள் ஆற்ற வேண்டும். வெறுமனே பெயரளவில் மட்டும் செயற்படாது எமது பதவி ஆண்டுக் காலப்பகுதியில் எவ்வாறான சேவையை ஆற்றினோம் என்று ஒவ்வோர் உறுப்பினர்களும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். கல்வி அறிவுள்ள பலரையும் தமது நிர்வாகக் கட்டமைப்பிற்கு ஆலோசனையாளர்களாக நியமித்து நல்ல தொரு பிரதேச அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய நவீன யுகத்தில் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடனும், நிதானத்துடனும் செயற்பட வேண்டும். பெற்றோர்கள் தாம் பிரயோகிக்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளிலும் செயற்பாடுகளிலும் நிதானம் வேண்டும். பெற்றோர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் சிறுவர்கள் மிகவும் அவதானத்துடன் உந்து கவனிப்பர். பின்னர் பாடசாலை களிலோ அல்லது பொது இடங்களிலோ அந்த வார்த்தைகளை அல்லது செயற்பாடுகளைப் பிரயோகிப்பர். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அரவணக்க வேண்டிய நேரத்தில் அன்புடன் அரவணகத்தும் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும் பிள்ளைகளின் உள நலனை உணர்ந்து செயற்பட வேண்டும். தற்போது நமது நாட்டில் கலாசார சீரழிவுகளும் தற்கொலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அவர்களின் உள நலனைக் கருத்திற்கொண்டு அவர்களின் உள நலனிற்கு ஏற்றார்போல் அவர்களிற்கு அன்பு மொழிகளைக் கூறி ஆதரவு நல்கி அவர்களிற்குச் சரியான புத்திமதிகளை எடுத்துக்கூற வேண்டும் எனத் தெரிவித்தார்.

செயற்குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மையும் வரலாற்றினையும் ஆவணப்படுத்துவதற்கான ஆய்வுச் செயற்பாடுகள் தொடர் பான ஆய்வுச் செயற்குழுவின் முத லாவது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அரசு அத்தபரும், இக்குழுவின் தலைவருமாகிய திருமதி றூபவதி கேதஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இச்செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு செயற்குழுச் செயலாளரும் மாவட்டக் கலாசார உத்தியோகத்தரு மாகிய மா.அருள்சந்திரன் அறிவித்துள்ளார். (142)

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் கிந்த முற்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்ற வழிநடத்திச் செல்லும். - கன்ஃப்யூஷியஸ்



இல:373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி : 0212223628, கைத்தொலைபேசி : 0777193264
தொலைநகல் : 0212221811, thinamurasu@live.com
Online : www.thinamurasu.net

வார்டு வீம்புகளால் வதங்குதல்!

நம் தமிழ் சமூகத்திற்கென்று ஒரு பொதுமனம் இருக்கிறதா, இருந்தால் அந்தப் பொதுக்குணம் எது? நண்டுக் குணம், நடப்புக் குணம், காமாலைக் குணம் என்று ஜோக்காகவும் பல குணங்கள் சொல்லப்படுவதுண்டு. தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்கொரு குணமுண்டு என்றும் பாடிவைத்திருக்கிறார்கள்.

அது எதுவாக இருந்தாலும் நம் சமூகத் துயர்களுக்கு அதுவும் தான் காரணமாக இருக்க வேண்டும். எங்கள் சமூகத்தின் பொதுமனம் தனது எந்தக் குணத்தை அல்லது குணங்களை மாற்றிக் கொண்டால் நல்லது என்பதே நாம் யோசிக்க வேண்டிய கேள்வியாகத் தோன்றுகிறது. நம்முள் ஆழமாக ஊறி இறுகிப் போயிருக்கும் எந்தக் குணங்களை விட்டுவிட்டால் நமக்கிருக்கும் இன்னல்களிலிருந்து மீளக்கூடும்?

பருவகால மாற்றங்கள், ஓராண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்குவது போன்ற நிகழ்வுகள் நாம் வாழும் காலம் குறுகிக்கொண்டே வருகின்றது என்பதை உணர்த்துவதற்காகத் தான். இவை நம்மை எச்சரிப்பதில்லை. பொறுப்புணர்வுடன் செயற்படவே வந்து நினைவூட்டுகின்றன. கலிங்கப் போரில் பல்லாயிரக் கணக்கானவரைக் கொன்ற அசோக மன்னன் உடனடியாக அகிம்சை வழியில் சமாதானம் ஏற்படுத்தி வாழத் துணிந்தது காலம் உணர்த்திய உண்மைதான்.

ஒவ்வொருவரும் வாழும் காலம் என்பது கணக்கிடப்பட்ட ஒன்று. நமது நாட்டுக்கெல்லாம் சராசரி வயது மிஞ்சி மிஞ்சிப் போனால் எழுபதுக்குள்ளேதான். ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டு வாழப்போகிறோம் என்ற மாயையில் தான் ஆதிக்க மனப்பான்மை, மக்களைத் தவறாக வழிநடத்துதல், குறுகலான எண்ணங்களுக்காக கோபத்தைச் சாதித்தல் போன்றவற்றைச் செய்துகொண்டிருக்கிறோம்.

வாழ்க்கை மிகப் பெரிய ஒன்று. தரப்பட்டுள்ள காலமோ மிகச் சிறியது. அதை முற்றிலுமாக இழந்துவிட்டு அல்லது நரகமாக்கி விட்டு இறந்து போவதில் யாருக்கும் பெருமை இல்லை. இறப்பு என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மை என்ற கவனம் ஏற்படும்போதுதான் வாழ்க்கையைச் சிதைப்பதன் அபத்தம் விளங்கும். துன்பங்களையும் அவலங்களையும் தொடர் விடுவதிலும், வாழ்வைப் பாழடிப்பதிலும் சிலர் காட்டும் தீவிரத்திலுள்ள மாஜிடவினா தமும் குரூரமும் புரியும்.

ஓர் ஆய்வில் சிலரிடம் நீங்கள் வாழப்போகும் காலம் இன்னும் ஒரு வாரம் தான் என்று கூறப்பட்டது. அவர்கள் அந்தக் குறுகிய காலத்திற்குள் தாங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவே முயன்றனர். தங்களுக்குத் துன்பம் விளைவித்தவர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டு பழிக்குப் பழிவாங்கப் புறப்படவில்லை. சாகுபடிகளும் நேரத்தில் மனசாட்சிக்கு பயந்து நடந்து கொள்வதையே முக்கியமாகக் கருதினர்.

தமிழ்சமூகத்தின் பொதுமன உருவாக்கத்தில் ஈடுபடுபவர்களும், அதன் குரலாக ஒலிக்க விரும்புவவர்களும் தங்கள் மனசாட்சிக்குப் பயந்து நடக்க வேண்டிய தருணம் இது. பழிவாங்கல், வீம்பு, கோபம், குறுகிய சயலாபங்கள் ஆகியவற்றுக்காக சாமானியர்களின் வாழ்வைப் பணயம் வைக்கக் கூடாது. நம் எல்லோரினதும் இந்தக் குறைவான வாழ்வுக்காலத்தை சின்னாபின்னமாக்கி, வேதனையைத் தவிர வேறொன்றும் காணாமலே போய்ச் சேரும் படியாக ஆசீர்வதித்துவிடக் கூடாது.

அழகியதும், அபூர்வமானதுமான இந்த மனித வாழ்வை வரட்டு வீம்புகளால் அழித்துவிடாமல், யதார்த்த நிலைகளுக்கேற்ற முடிவுகளை எடுப்பதற்கு நம் மனங்களைப் இசைவுபடுத்துவோம். நம் சமூகப் பொதுமனத்தின் சங்கற்பம் இதுவாகட்டும்!
ஆசிரியர்

நீதிமன்றின் தீர்ப்பு

அரசின் தலைவியை மாற்றும்

(கொழும்பு)

நீதிமன்றின் உத்தரவிற்கு அரசாங்கம் கீழ்ப்படிவத் தவறினால் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நம்பிக்கையில்லாத தீர்மானம் தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசாங்கம் உதாசீனம் செய்தால் போராட்டங்கள் வெடிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளிக்காவிட்டால் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இந்த அரசாங்கத்தின் தலைவியை மாற்றியமைக்கும்

புது விதி சொல்கிறார் சஜித்

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை மக்கள் கிளர்ச்சியாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் போராட்டத்தை வழி நடத்தும் பாரிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோரை அடக்குமுறைக்கு உட்படுத்தவும், அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமை வருத்தமளிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குற்றப் பிரேரணைக்கு எதிராக உள்ளிருந்து கிளம்பும் எதிர்ப்பு

(கொழும்பு)

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக, ஆளுமையின் ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கம்ப்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்தத் தகவலை கட்சியின் பொதுச்செயலரும், அமைச்சருமான டி.குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏனைய இடதுசாரிக் கட்சிகளின் அமைச்சர்களான வாசுதேவநாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸவிதாரண போன்றோருடன் கலந்துரையாடி ஒரு பொது இணக்கப்பாடு எட்டப்படும் என்றும்

அவர் மேலும் கூறியுள்ளார்.

தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அமைச்சர் டி.குணசேகர அறிவித்துள்ளதை அடுத்து அரசில் அங்கம் வகிக்கும் மேலும் பலர் இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

வெளிநாடு செல்ல தடை விதிப்பு; ஆளும் கட்சி எம்.பி.களுக்கு திண்டாட்டம்

(கொழும்பு)

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட

அனைவரும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளக் கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் திவிநெரும சட்ட மூலம் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை போன்றன சமர்ப்பிக்கப்பட உள்ள

மையினால் இவ்வாறு வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலைக்களமாக மாறும் 9-9 வீதி; அசுர வேகத்தில் பறக்கும் வாகனங்கள்

(யாழ்ப்பாணம்)

வீதிப்புனரமைப்பின்பின்பு வீதிகளில் அதிவேகத்துடன் பயணிக்கும் வாகனங்களின் செயற்பாடுகள் குறித்து அவ்வீதிகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் தமது அச்சத்தையும் ஆத்திர உணர்வையும் வெளிப்படுத்துவதைக் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த வியாழக்கிழமை 9-9 வீதி மீசாலை - புத்தூர்ச் சந்திக்கு அருகாமையில் அதிவேகத்துடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதி அகலிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர் ஒருவர் மீது மோதி, அவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பலரும்

அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

வீதியில் செல்லும் பொதுமக்களின் நலனில் அக்கறைகொள்ளாது, வருமானம் ஒன்றையே குறியாகக் கொண்டு, அதிவேகமாகப் பயணிக்கும் வாகனங்களை போக்குவரத்து பொலிஸார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், சில வாகனச் சாரதிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வது குறித்து பொலிஸாரும், நீதிமன்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர். (138)

மின்சாரக் கனவு நனவாகுமா? புதுக்குடியிருப்பு மக்கள் ஏக்கம்


(புதுக்குடியிருப்பு)

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் இதுவரை மீள் குடியேறிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது; புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மக்கள் கட்டும் கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்பு, முதற்கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கோம்பாலில் பகுதிக்கும் மற்றும் ஏனைய இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. இதேவேளை, புதுக்குடியிருப்பு - பரந்தன்

பிரதான வீதியில் அமைந்துள்ள வணிக நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வீதியில் இருந்து நூறு மீற்றர் தூரத்திற்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தமக்கான மின் விநியோகத்தைப் பெறும் பொருட்டு உரிய நேரத்திற்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஆனால் இதுவரையில் தமக்கு மின்சாரம் வழங்கவோ, அது குறித்து எந்தவொரு அதிகாரிகளும் விளக்கம் அளிக்கவோ முன்வரவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். (138)



சங்கர சிவன்

பிரேமதாசுவின் காலத்திலிருந்து அரசாங்கங்களுடன் சேர்ந்து செயற்பட்டு வருபவர்கள் இனப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வைக் கொண்டுவராதது ஏன் என்ற கேள்வியை ஒரு இணையம் அண்மையில் கேட்டிருந்தது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையே அந்த இணையம் குறிப்பிட்டது என்பது எல்லோருக்கும் விளங்கும். அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் பற்றிய சரியான புரிகை இல்லாத சூன்யத்தின் வெளிப்பாடுதான் இக்கேள்வி.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒட்டுமொத்தமான கொள்கை நிலை பற்றிய விவாதத்துக்குள் நுழைவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சரியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முழுமையான அரசியல் தீர்வொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை. நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் ஏற்பாட்டுக்கமைய நியாயமான அரசியல் தீர்வு சர்வசன வாக்கெடுப்பில் அங்கீகாரம் பெற்றாக வேண்டும். சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் அது சாத்தியமாகாது. தமிழ்த் தலைவர்கள் காலத்துக்குக் காலம் மேற்கொண்ட பிழையான செயற்பாடுகள் காரணமாக நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் சந்தேகத்தோடு பார்க்கின்ற நிலை இப்போது நிலவுகின்றது. இந்த நிலையில் உடனடியாகக் கிடைக்கக்கூடிய தீர்வை ஏற்றுக் கொண்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் படிப்படியாக முழுமையான அரசியல் தீர்வை நோக்கிச் செல்லும் நடைமுறையே சாத்தியமானது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இந்த யதார்த்தத்துக்கு அமைவாகவே இனப்பிரச்சினை தொடர்பான அதன் கொள்கையை

வகுத்திருக்கின்றது. பதின் மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபையை முதலில் ஏற்றுக் கொண்டு படிப்படியாக மேலதிகமான அதிகாரங்களைப் பெற்று முழுமையான அரசியல் தீர்வை அடைவதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கை. இதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கட்சியின் மற்றைய முக்கியஸ்தர்களும் பல சந்தர்ப்பங்களில் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.

இதுவரை தீர்வைக் கொண்டு வராதது ஏன் என்ற கேள்விக்கு இனி வருவோம்.

இரண்டு அண்மைக்கால நிகழ்வுகளில் இக்கேள்விக்கான பதில் இருக்கின்றது. வடக்கு-கிழக்கு மாகாண சபை தொடர்ந்து செயற்பட முடியவில்லை. சந்திரிகா முன்வைத்த சமஷ்டித் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வர முடியவில்லை. வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முழுமையாக ஆதரித்தபோதிலும் அவை நடைமுறைக்கு வர இயலாமற்

இந்த இரண்டு தீர்வுகளும் கைநழுவிப் போனதற்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுகின்ற தலைவர்களே காரணம் என்பதை மேலே பார்த்தோம். தீர்வில் அக்கறையோடு யார் செயற்பட்டாலும் இந்தத் தலைவர்கள் அதற்குத் தடை போடுவார்கள். எவராலும் தீர்வை நடைமுறைக்குக் கொண்டு வர இயலாதிருப்பதற்குத் தமிழ்த் தலைவர்கள் போடும் தடையே காரணம். இதை விளங்கிக்கொண்டால் முட்டாள்தனமான கேள்விகள் எழப்போவதில்லை.

தமிழ்த் தலைவர்கள் தீர்வுக்குத் தடையாக ஏன் செயற்படுகின்றார்கள் என்பதும் தீர்வுக்குத் தடையாகச் செயற்படுகின்ற போதிலும் மக்களின் ஆதரவை எப்படிப் பெறுகின்றார்கள் என்பதும் பெரும்பாலானோரின் மனதில் எழக்கூடிய கேள்விகள். தங்கள் அரசியல் பதவிகளைச் சிரமமின்றித் தக்கவைக்கும் சுயநல நோக்கத் துடனேயே தீர்வுக்குத் தடையாகச் செயற்படுகின்றார்கள். மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் பிரசாரத்தின் மூலம் ஆதரவைத் திரட்டுகின்றார்கள்.

இனப்பிரச்சினை இருக்கும் வரை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மக்களுக்கு உணர்ச்சியூட்டியே தங்கள் அரசியல் பதவிகளை த.தே.கூ. தலைவர்களால் காப்பாற்றிக்கொள்ள முடியும். இனப்பிரச்சினை இல்லையென்றால் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மேட்டுக்குடியினருக்குமிடையே சமரச அரசியல் சாத்தியப்படாது. அந்த நிலையில் அரசியல் செய்வது இவர்களுக்குச் சிரமமான காரியம். எனவே, இனப்பிரச்சினையின் தீர்வுக்காகப்பாடுபடுவதாகக் காட்டிக்கொண்டு பிரச்சினை தீராமலிருக்கும் வகையில் செயற்பட வேண்டிய சுயநலத் தேவை இவர்களுக்கு இருக்கின்றது.

போனதற்கு யார் பொறுப்பு? இந்தக் கேள்விக்கான விடையிலேயே இணையத்தின் முட்டாள்தனமான கேள்விக்கான பதிலும் இருக்கின்றது.

வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழர் விடுதலைக் கூட்டணி பகிஷ்கரித்தது. பின்னர் அந்த மாகாண சபை செயற்பட முடியாத நிலையைப் புலிகள் ஏற்படுத்தியபோது கூட்டணித் தலைவர்கள் அதற்கு மெளன அங்கீகாரம் அளித்தார்கள். அதன் பின் அந்த மாகாண சபையைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் கூட்டணி அதற்குத் தடையாக இருந்தது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாகியிருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தாலேயே சந்திரிகாவின் தீர்வுத்திட்டம் நடைமுறைக்கு வர முடியவில்லை. இவர்கள் ஆதரித்து வாக்களித்திருந்தால் நாடாளுமன்றத்தில் அந்தத் தீர்வுத் திட்டம் முன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறக்கூடிய சூழ்நிலை இருந்தது.

சமகாலத்தில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குப் பூதாகர மூலம் பூசியும் தமிழினத்தை அழிப்பதற்குச் சதி நடக்கின்றது என்ற வகையிலும் இவர்கள் செய்யும் பிரசாரத்தினால் அச்சத்துக்கு உள் ளாகும் மக்கள் அதற்கு மேல் சிந்திக்க முடியாத அளவுக்கு இவர்களின் உசுப்பேற்றும் உரைகள் அமைகின்றன. உசுப்பேற்றப்பட்ட நிலையில் மக்கள் இவர்களை ஆதரிக்கின்றார்கள். மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ்த் தலைவர்கள் தாங்கள் குறிப்பிடுகின்ற பாதிப்பைத் தவிர்ப்பதற்கு என்ன தீர்வு என்பதை ஒருபோதும் சொல்வதில்லை. சம்பந்தன், மாவை, சுரேஷ், சிந்திரன் ஆகியோர் பாரதாரமான பாதிப்புகள் ஏற்படப்போகின்றன என்று மக்களை அச்சத்திலாழ்த்தும் பிரசாரங்களைச் செய்கின்றார்கள். இவர்களில் ஒருவராவது எந்தச் சந்தர்ப்பத்திலாவது இப்பாதிப்புகளுக்கான தீர்வு என்ன என்பதைச் சொன்னதில்லை. இவர்களின் அக்கறை முழுவதும் மக்களை உணர்ச்சியூட்டி வாக்குகளைப் பெறுவதேயொழிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதல்ல.

ஆறு தசாப்தங்களுக்குமேலாகத்

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்து வரும் இத்தலைவர்கள் இனப்பிரச்சினையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினை பற்றியும் எந்தக் காலத்திலும் பேசியதில்லை. ஏராளம் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தமிழ் மக்கள் அன்றாட வாழ்வில் முகங்கொடுக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகள் பற்றி இவர்கள் வாய் கூடத் திறப்பதில்லை. இந்தப் பிரச்சினைகளில் தலையிட்டால் சாதாரண மக்களுக்குச் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் மேட்டுக்குடியினரைப் பகைக்க வேண்டி வந்துவிடுமே என்ற அச்சம் அறுபது வருட அரசியலில் தமிழ்ப் பிரதேசங்களில் இவர்கள் உரிமை கோரக்கூடிய அபிவிருத்தி என்று எதையாவது கூறமுடியுமா? எதுவுமே இல்லை. சமூக, பொருளாதாரப் பிரச்சினை பற்றியும், அபிவிருத்தி பற்றியும் யாராவது கேள்வி எழுப்பினால் இனப்பிரச்சினையின் தீர்வை முக்கியமானது என்றும் அதன் பின் மற்றைய பிரச்சினைகளைக் கவனிக்கலாம் என்றும் கூறி மழுப்பிவிடுவார்கள். ஆனால், இனப்பிரச்சினையின் தீர்வுக்கு எப்போதும் தடையாகவே செயற்படுவார்கள்.

இனப்பிரச்சினை இருக்கும் வரை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மக்களுக்கு உணர்ச்சியூட்டியே தங்கள் அரசியல் பதவிகளைத் தமிழ்த் தலைவர்களால் காப்பாற்றிக்கொள்ள முடியும். இனப்பிரச்சினை இல்லையென்றால் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கும்

பாதிப்பை ஏற்படுத்தும் மேட்டுக்குடியினருக்குமிடையே சமரச அரசியல் சாத்தியப்படாது. அந்த நிலையில் அரசியல் செய்வது இவர்களுக்குச் சிரமமான காரியம். எனவே, இனப்பிரச்சினையின் தீர்வுக்காகப் பாடுபடுவதாகக் காட்டிக்கொண்டு பிரச்சினை தீராமலிருக்கும் வகையில் செயற்பட வேண்டிய சுயநலத் தேவை இவர்களுக்கு இருக்கின்றது. பிரச்சினையின் தீர்வுக்கான தங்கள் கொள்கைத் திட்டத்தை முன்வைக்காமல், பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்று அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக விமர்சிப்பதன் மூலம் தங்கள் சுயநல நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.

உலகின் எந்த நாட்டிலென்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் விமோசனத்துக்காகப் போராடும் அரசியல் இயக்கம் பாதிப்புகளுக்கான தீர்வைத் தெளிவாக வெளிப்படுத்தும் தீர்வுத்திட்ட மொன்றை முன் வைத்தே போராட்டத்தைத் தொடர்வது வழக்கம். எந்தவொரு தீர்வுத் திட்டமும் இல்லாமல் பிரச்சினையின் தீர்வுக்காகப் போராடும் அரசியல் தலைமையை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலிலேயே முதல் முறையாகக் காண்கின்றோம்.

கூட்டமைப்பின் போராட்டம் அரசியல் தீர்வுக்காகவல்ல

தெரிவுக்குழுவின் தீர்மானத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் சபாநாயகருக்கு ஆபத்து

(கொழும்பு)
பிரதம நீதியரசர் விடயத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழு எடுத்த தீர்மானத்தை நாடாளுமன்றம் அங்கீகரிக்குமாயின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தனது பதவியை இழப்பார் என ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கமும் சட்டத்தரணிகள் சங்கமும் கூறியுள்ளன.

உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கும்படி அதை புறக்கணித்து நாடாளுமன்றம் மேற்கொண்டு நடவடிக்கையெடுத்து பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென நாடாளு

மன்ற தெரிவுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரதம நீதியரசரை பதவி நீக்கும் செயல்முறையை நாடாளுமன்றம் தொடருமாயின் நீதித்துறை ஸ்தம்பிதம் அடையுமென ஒரே மேடையில் தோன்றிய மேற்படி இரண்டு அமைப்புக்களும் எச்சரிக்கை விடுத்தன.

பிரதம நீதியரசரை பதவி நீக்கும் முயற்சியை நாடாளுமன்றம் தொடருமாயின் சபாநாயகர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை இழைத்தவராக பதவியழப்பார் என ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்தின் அநுராதபுரம்

மாவட்ட இணைப்பாளரான சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றம் உதாசீனம் செய்யுமாயின் நாளை வில் நீதித்துறை செயலிழந்து விடும். நீதித்துறை இல்லாத போது குற்றமிழைத்தவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும். இதனால் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.

நீதித்துறையினால் விடுக்கப்பட்ட தடையுத்தரவை அரசாங்கம் உதாசீனம் செய்யுமாயின் இந்த நிலை உருவாகும் என்று கூறிய சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்தவர் கே.எஸ்.ரத்னவேல், இவை கிளர்ச்சியில் தான் முடியும் எனவும் குறிப்பிட்டார்.

நாடு திரும்பும் அகதிகளை வெறுப்புடன் பார்க்கிறது அரசு

ஐ.நா. அதிகாரிகள் கடுப்பு
(கொழும்பு)
இந்தியாவில் இருந்து திரும்பும் தமிழ் அகதிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்டனீயோ கட்டர்ஸ் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தாம் இலங்கைக்கு திரும்புவது உகந்தது என்று எண்ணும் அளவுக்கு இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான வசதிகள் அமைய வேண்டும் என்று கட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்து பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது கருத்துரைத்த கட்டர்ஸ், போர்த்துக்கல்லின் முன்னாள் பிரதம மந்திரி கூறியது போல, வாழ்க்கைத் தரம், வேலை

வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், சொத்து மற்றும் பாதுகாப்பு என்பன அகதிகளை மீளத்திருப்பியழைப்பதற்கான வழிகளாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலங்கை அரசாங்கம் மீளத்திரும்பும் தமது நாட்டு மக்களுக்கு அதிகமாக சேவை செய்யவேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து சுயமாக நாடுதிரும்பும் தொகை கூடியிருந்த போதும் அண்மைக்காலத்தில் அது குறைந்துள்ளது.

இதற்கு இலங்கை அரசாங்கத்தின் உந்துதல் குறைவே காரணம் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்டனீயோ கட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணவீக்கத்தை குறைக்க 10 ரூபா நாணயக் குற்றிகள்

(கொழும்பு)
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையிலான 10 ரூபாய் நாணய குற்றிகளை வெளியிடவிருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இவ்வாறான நாணய குற்றிகள் வெளியிடப்படுவதால், இவை கோவில்கள் போன்ற பொது இடங்களின் ஊடாக மீண்டும் சுழற்சிமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் நாணயத்தாள்களை விட, நாணய குற்றிகளினால் பண வீக்கம் ஏற்படுவதில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

சீருடை அணிந்த படையினர் சிங்களம் கற்பிக்கவில்லை

கற்பித்தல் பயிற்சி பெற்றவர்களே களத்தில் என்கிறார் படையதிக்காரி
(கொழும்பு)
இராணுவ சீருடை அணிந்த இராணுவ உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி பாடசாலைகளில் சிங்களம் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர் எனும் குற்றச்சாட்டை இராணுவ அதிகாரி மறுத்துள்ளார்.

கிளிநொச்சி கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வலய கல்வி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதி, படையினரிடையே ஓர் ஆய்வை மேற்கொண்டு இந்த பாடங்களை தமிழில் கற்பிக்கக் கூடியவர்களை இனங்கண்டார்.

இந்நிலையில் தெரிவு செய்ய

யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் கற்பித்தல் முறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்கள் இப்போது கற்பித்தலுக்கு தயாராக உள்ளனர். ஆனால் எவரும் சீருடையில் கற்பிக்க மாட்டார்கள். இவர்கள் சிவில் உடையில் கற்பிக்க பணிப்பட்டுவார் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

உரிய அதிகாரிகளின் வேண்டுகளின் அடிப்படையில் மட்டுமே சீருடை அணிந்து நடைபெறும். ஆனால், சீருடை உரிய அதிகாரிகள் கிடைக்கும் வரையிலான தற்காலிக ஏற்பாடுதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லெண்ணெய்தூண்டான எமது செயற்பாட்டை சுயநல நோக்கமுள்ள சிலர் இராணுவம் இதை வற்புறுத்தி செய்வதாக சித்தரிக்கின்றனர் இது பிழையானது. அடிப்படையற்றது என அவர் மேலும் கூறினார்.

தனது கணவருக்கு வங்கி தலைவர் பதவி வழங்க வேண்டுமென அடம்பிடித்தார் ஷிராணி

(கொழும்பு)
தனது கணவரை வங்கியின் தலைவராக நியமிக்கும்படி ஜனாதிபதிக்கு ஷிராணி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்ததாக இப்போது பரபரப்புத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த விவகாரத்தை அமைச்சர் திஸ்ஸ விதாரண இப்போது விலாவாரியாக வெளியிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் கொடுத்து வந்த வலியுறுத்தல் காரணமாகவே அவரின் கணவரை ஜனாதிபதி தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தார் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு பிரதம நீதியரசரை உலகில் எங்கும் பார்த்திருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தனிப்பட்ட ரீதியில் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக பதவிவகிக்க தகுதியற்றவர் என்றும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை முன்னரே தீர்த்திருக்க முடியும். எனினும் அரசாங்கம் அதனை உரியவகையில் நிறைவேற்றாமை கார

ணமாகவே இன்று இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஷிராணி பண்டாரநாயக்க ஊழல்மிக்கவர் என்று தெரியாமலேயே ஜனாதிபதி அவரை பிரதம நீதியரசராக நியமித்தார் என்றும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தமது ஆணைக் கேற்ப செயற்படவில்லை என்பதை காரணம் காட்டி அமெரிக்கா பிரித்தானியா உட்பட்ட முதலாளித்துவ நாடுகளும் இன்று ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜே.வி.பியுடன் இணைந்து இந்த விடயத்தை பெரிதுப்படுத்துவதாக திஸ்ஸ விதாரண சுட்டிக் காட்டியுள்ளார்.



இதேவேளை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய அதி கரங்களைப் பகிராவிடால், நாடு மீண்டும் 30 வருடங்களுக்கு பின்னோக்கிய நிலைக்கு செல்லும் என்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.

மரணதண்டனை விதித்தாலும் ஏற்றுக்கொள்ளாத தயார்

சுறுகிறது ஜே.வி.பி
(கொழும்பு)
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை ஆஜராகிய தவறு என்று கூறி அதற்காக மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத தயாரென ஜே.வி.பியின் தலைவர் சோமவனச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜராகிய தன் மூலம் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறி

யுள்ளார். தற்போதைய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு அமைவானதாக உள்ளன. கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல்களின் பின்னர், நாடாளுமன்றத்தின் மாட்சிமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் தற்போதைய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலத்தையோ, தீர்மானங்களையோ ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமரசிங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மொஹான் பிரீஸிற்கு பிரதம நீதியரசர் பதவியா? “நெருப்பு” எடுக்கிறது தேசப்பற்றுள்ள இயக்கம்

(கொழும்பு)
முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பிரீஸிற்கு பிரதம நீதியரசர் பதவி வழங்கப்படக் கூடாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த பிரதம நீதியரசராக மொஹான் பிரீஸை நியமிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தப் பதவிக்கு

மொஹான் பிரீஸ் தகுதியற்றவர் என சுட்டிக்காட்டியுள்ளது.


வரி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மொஹான் பிரீஸ் மற்றும் திறைசேரியின் செயலாளர் பி.பி. ஜயசந்தர ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையில் நடை

பெறவுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் பிரதம நீதியரசர் பதவியை மொஹான் பிரீஸிற்கு வழங்குவது உசிதமாகாது என தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சர்வதேச ரீதியில் பிரசாரம் செய்ய சில தரப்பினர் முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.



தென்மராட்சி கழக்கு லயன்ஸ் கழகம் அண்மையில் உசன் மகா வித்தியாலயத்தில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன் டெங்கு ஒழிப்பு கருத்தரங்கும் நடத்தப்பட்டது. இதில் லயன்ஸ் கழக தலைவர் லயன்ஸ் கே.நடராஜா உபகரணங்களை பாடசாலை அதிபரிடம் கையளிப்பதையும், பாடசாலை மாணவர்களையும் காணலாம்.

சான்றிதழை சமர்ப்பிக்கவும்

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் கடந்த ஆண்டுகளைப்போல் இந்தவருடமும் தாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழை எதிர்வரும் 20ஆம் திகதிக்குமுன் சமர்ப்பிப்பட்டு பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். இதற்கான உறுதிப்படிவங்கள் சகல பிரதேச செயலகங்களிலும் இந்தமாத ஓய்வூதிய பட்டியலுடன் இணைத்தனுப்புவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. வதிவிடப் பகுதியைச் சேர்ந்த கிராம அலுவலரின் முன்னிலையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதுடன், கிராம அலுவலரின் உறுதி ஓப்பத்தையும் பெறுதல் அவசியமாகும். வதிவிடத்தை உறுதிப்படுத்த குடும்ப அட்டை கட்டாயமானதுடன் இந்த சான்றிதழ் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படாது விட்டால் ஓய்வூதியத்தை பெறுவதில் தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (23)

சமூகசீந்தனையுள்ள கூட்டுறவுச்சங்கம் கிளிநொச்சி சங்கத்துக்கு பாராட்டு



கிளிநொச்சி பணை தென்னை வள கூட்டுறவுச்சங்கம் தனது அங்கத்தவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்திக் கொண்டு சமூக நலன்களிலும் அக்கறை எடுத்து செயற்படுகின்றமை ஒரு முன்னுதாரணமான செயற்பாடாகும். பெண்களை தலைமையாக கொண்ட வறியகுடும்பத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு தலா ஏழு இலட்சம் ரூபா செலவில் இரண்டு வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றமை மற்றும் கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு உலருணவு பொருட்களை வழங்கி வருகின்றமை என்பன இச்சங்கத்தின் செயற்பாடுகளில் முக்கியமானதாகும். யுத்தத்தினால் முழுமையாக அழிவடைந்து போனாலும் இச்சங்கத்தின் அங்கத்தவர்களினதும், பணியாளர்களினதும் ஒற்றுமையும் அயராத உழைப்பும் இன்று இச்சங்கத்தினை ஒரு பலமான முன்னுதாரணமான நிலைக்கு

கொண்டு வந்துள்ளது. எனவே தொடர்ந்தும் நீங்கள் உங்களருடைய ஒற்றுமையினையும் உழைப்பினையும் கைவிடாது இருக்கின்ற போது மேலும் ஒரு அமைப்பாக திகழமுடியும். இன்று உலகெங்கும் பசுமை நேய சூழல் உருவாக்கத்திற்காக பலரும் சமூகப் பொறுப்புடன் உழைக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக இயற்கை உற்பத்திகளை உபயோகிக்கும் பழக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது சமூக பொறுப்புடைய செயற்பாடாகும்.

பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவமுடியும். இதனடிப்படையில் மாவட்டச் செயலகத்துடன் சேர்ந்து பணைசார் உற்பத்தி பொருட்களின் சந்தை வாய்ப்பினை விரிவுபடுத்தும் வகையில் நவீன விற்பனை நிலையம் ஒன்றினை அமைக்கவும் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசு அதிபர் திருமதி றூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (29)

முரசின் இன்றைய பலன்

[06.01.2013 - ஞாயிற்றுக்கிழமை]

நந்தன வருஷம் மார்கழி மாதம் 22 ஆம் திகதி. நட்சத்திரம் சிந்திரை முற்பகல் 9.26 வரை. திதி நவமி பிற்பகல் 3.16 வரை. இராகுநாளம் 5.02 - 6.32 வரை. சுபநேரம் 9.32 - 11.00 வரை. சிந்தம்.

சோதிட ஞானி அவர்களால் கணிப்பீட்டு.	
மேடம்	அவமதித்தவர், அன்பு பாராட்டுவர். செயல்களில் நம்பிக்கை. தொழில், இலக்கு நிறைவேறும். ஆதாய வருமானம். கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி திட்டம். இனிய அமைதி.
ரிஷபம்	செயல்களில் துணிச்சல். அந்தஸ்து. பிறர் விமர்சனம் பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில், இடையூறு விலகும். பணவரவும், நன்மையும். வீடு, வாகன மாற்றம். எதிலும் வெற்றி.
துளம்	பிறரது கருத்துக்கு மதிப்பளிப்பீர்கள். குடும்பத்தில் அன்பு, பாசம். தொழில், வளர்ச்சி. கொஞ்சம் பணக்கடன். மனம் அமைதிக்கு தியானம். சகோதர வழியில் உதவி. பயண வாய்ப்பு.
கடகம்	சிலரின் அனுசரணையான, உதவி கிடைக்கும். முக்கிய இலட்சியம் ஒன்று நிறைவேறும். தொழில், புது பரிமாணம். தாராள பணவரவு. புதுபொருள் வாங்குபவர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி.
சிம்மம்	சார்ந்தவர்களின் நலன் பார்ப்பீர்கள். முன்னேற்பாட்டு செயல்கள். தொழில் சராசரி. விலகி நின்றவர்கள் வருவர். சேமிப்பு செலவுக்குப் பயன்படும். புகழ் சேரும். மகிழ்ச்சி.
கன்னி	சொந்தநலன் தியாகம் செய்வீர்கள். மாறுபட்டிருந்த வரும் உதவ முன்வருவர். தொழில், முன்னேற்றம் பெறும். தாராள பணவரவு. எதிர்பார்த்த சுபசெய்தி வரும். நிம்மதி சூழும்.
துலாம்	அவசியமற்ற உதவிகள் பெற வேண்டாம். கரும் உழைப்பு. தொழில் வளர்ச்சி. அளவான பணவரவு. உடல் நலத்திற்கு உணவில் கவனம். புத்திரர் விரும்பியது தருவீர்கள்.
விருச்சிகம்	குடும்ப விஷயத்தில் முக்கியமான தீர்வு ஏற்படும். மனதில் உற்சாகம். தொழில், இலக்கு நிறைவேறும். நண்பருக்கு உதவி புரிவீர்கள். மாணவர்கள் முன்னேற்றம். விருத்தி.
தனுசு	இனிய பேச்சால் கவர்வீர்கள். புதிய சிந்தனை. மனச் சஞ்சலம் குறையும். கூடுதல் உழைப்பு. பணத்தேவை அதிகரிக்கும். பழைய உறவுகள் தேடி வரும். அரசால் அனுசூலம்.
மகரம்	மனதில் மகிழ்ச்சி. நண்பர், உறவினருக்கு உதவுவீர்கள். தொழில் அபிவிருத்தி. ஆதாய வருமானம். இல்லறத்துணை விரும்பியது செய்வீர்கள். விருந்துக்கு அழைப்பு. நற்செய்தி.
கும்பம்	புதிய பணி ஒன்றை முடிப்பீர்கள். அறிவு, திறமையால் வெற்றி. தொழில், சுமுகநிலை. வரவு செலவுக்கு ஆகும். பயன்தராத பொருளில் ஆசை வேண்டாம். பிள்ளைகளால் பெருமை.
மீனம்	நண்பரின் விமர்சனம் வருத்தம் தரும். பொறுப்புணர்வு நன்மை சேர்க்கும். தொழில், சூழல்பம் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு. பயணத்திட்டத்தில் மாறுதல். சஞ்சலம் வந்து மாறும்.

யாழ். தனியார் பஸ் தரிப்பிடம் விரைவில் புனரமைக்கப்படும்

(யாழ்ப்பாணம்)
யாழ். நகரிலுள்ள வெளிமாவட்டங்களுக்கான தனியார் பஸ் தரிப்பிடம் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட தனியார் பஸ் கம்பனிகளின் தலைவர் கெங்கா தரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வெளி மாவட்டங்களுக்கான பஸ் தரிப்பிடம் யாழ்.புல்லுக்குளம் பகுதியில் தற்போது அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக இவ்விடம் சேறும், சகதியுமாக காணப்படுவதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. யாழ். அரச அதிபர், யாழ். மாநகர சபை

முதல்வர் ஆகியோர் இணைந்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியில் யாழ். மாநகர சபையும் இணைந்து தனியார் பஸ் நிலையத்தை புனரமைப்பு செய்வதென தீர்மானித்துள்ளது. புனரமைப்பு செய்வதற்கான உத்தேச மதிப்பீட்டினை கணிப்பிட்டு தருமாறு யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் யாழ்.மாநகர சபை பொறியியலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், உத்தேச மதிப்பீட்டினை கணிப்பிடுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவாரத்தின் பின்பு வெளிமாவட்டங்களுக்கான பஸ் தரிப்பிட நிலையம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என அவர் மேலும் கூறினார்.

கிளி.மாவட்டத்தின் வரலாறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை

(கிளிநொச்சி)
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மையும் வரலாறும் ஆங்காங்கே சிறு செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் காணப்படுகின்றன. ஆனால் இது வரைகாலமும் இம்மாவட்டத்தின் வரலாறு சரியான முறையில் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்படாமல் உள்ளதால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலிலும் வேண்டுகோளுக்கமைவாகவும் வரலாறுகள் ஆவணப்படுத்தப்படவுள்

ளது. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவை ஆய்வு முயற்சிக் கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், ஆரம்பகட்ட நடவடிக்கையாக அரசாங்க அதிபர் தலைமையிலான ஆய்வுச் செயற்குழுவினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இக்குழுவினர் தலைவராக அரசாங்க அதிபர் திருமதி றூபாவதி கேதீஸ்வரன், செயலாளராக மாவட்டக்கலாசார உத்தியோகத்தர் மா.அருள் சந்திரன் மற்றும் உறுப்பினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் சி.ஸ்ரீநிவாசன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, கண்டாவளை பிரதேச செயலர் செ.முருகுந்தன், உதவித்திட்டப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், தமிழ்ச்சங்கச் செயலாளர், வே.இறைபிள்ளை, உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.பி.மதுராநாயகம், ஓய்வு பெற்ற ஆசிரியர் த.ஜெகன்நாதன், கண்டாவளை பிரதேச எழுத்தாளர் சா.பாலேஸ்வரன் ஆகியோர் அங்கம் வகித்துள்ளனர். (142)

தோல்வியின் பிடியில் இலங்கை அணி



அவுஸ்ரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியின் பிடியில் இலங்கை அணி சிக்கித் தவித்து வருகின்றது. இலங்கை, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, அவுஸ்ரேலியாவின் சிட்னியில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதல் இனிங்ஸிற்காக ஆறு விக்கெட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தை அவுஸ்ரேலிய அணி தொடர்ந்தது. இதில் மிகவும் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய வைட் சதம் அடித்ததுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையையும் அதிகரித்தார். இறுதியில்

அவுஸ்ரேலிய அணி ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 432 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதில் வைட் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைப் பெற்றார். மற்றும் பீற்றர் சிடில் 38, வோனர் 83, ஹியூஸ் 87, கிளார்க் 50 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் ரங்கண ஹேரத் நான்கு, பீர்தீப் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 136 ஓட்டங்கள் பின்னிலையில் ஆடிவரும் இலங்கை அணி


ஆரம்பத்தில் 24 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது. இந்நிலையில் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த கருணாரட்ன, மஹேல ஜெயவர்த்தன இணை பொறுப்புடன் ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது. இருப்பினும் இந்த ஜோடியும் 108 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப்

பெற்ற வேளை பிரிக்கப்பட்டது. இறுதியில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தவேளை, இலங்கை அணி ஏழு விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதில் கருணாரட்ன 85, மஹேல ஜெயவர்த்தன 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காது சண்டிமல் 22, ரங்கண ஹேரத் ஏழு ஓட்டங்களுடனும் உள்ளனர். பந்து வீச்சில் ஜோன்சன் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். மூன்று விக்கெட்டுக்களை கைவசமுள்ள நிலையில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் முன்னிலைபெற்றுள்ளது. இன்று போட்டியின் நான்காம் நாளாகும். இலங்கை முதல் இனிங்ஸ் 294.

இன்று அணித் தேர்வு சேவாக் நீக்கப்பட அதிக வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஆரம்ப தடுப்பாட்ட வீரரான சேவாக்கிற்கு கல்தா கொடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் சபை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இளம் வீரர் புஜாராவின் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. இந்திய, இங்கிலாந்து அணிக் கெதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு, இன்று டில்லியில் நடைபெறவுள்ளது. இதில், சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆரம்பம் தடுப்பாட்ட வீரர்களான சேவாக், கம்பீர் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. கம்பீர் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டியில் 2 சதம், 2 அரைச்சதம் உட்பட 388 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சேவாக், கடைசியாக பங்கேற்ற 10 ஒருநாள் போட்டியில் 238 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவர்களில் ஒருவர் நீக்கப்படும் பட்சத்தில், இளம் வீரர் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கும். சமீபத்தில் முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள ராஜ்கோட் மைதானத்தில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் புஜாரா இரட்டை சதம் அடித்தார். இதேபோல, 11 பேர் அணியில் இடம் கிடைக்காமல் போராடி வரும் மற்றொரு இளம் வீரர் அஜின்கியா ரகானேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதே வேளை, இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட், பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியின் தோல்விக்கு, பயிற்சியாளர் பிளட்சுமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின், இவரது பதவி குறித்து முடிவு செய்யப்படும். எனவே, இங்கிலாந்து தொடரை இவர், வெற்றியுடன் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருண்ட காலம்



(கொச்சி)

காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாத நாட்கள் என் வாழ்க்கையில் இருண்ட காலமாக அமைந்திருந்தது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரிசாந்த் தெரிவித்தார்.

ஆண்கள் அழக்கூடாது என்று சொன்னது யார்? எனது கால் விரலில் 2 முறை சத்திர சிகிச்சை செய்த பின்னர் 2 மாதங்கள் சக்கர நாற்காலியில் நான் நகரும் நிலை ஏற்பட்ட போது குழந்தை போல் தேம்பி அழுதேன். உண்மையை சொல்லப்போனால் என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாது என்று நான் நினைத்தேன். காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாத 14 மாத காலமும் எனது வாழ்க்கையில் இருண்ட காலமாகும் என்று தெரிவித்தார்.

ரன் அவுட் ஆட்டமிழப்பு ஆராயப்பட வேண்டும்



(சிடன்)

ரன் அவுட் முறையில் விக்கெட்டுக்களை இழப்பது குறித்து ஆராய வேண்டும். எதிர்காலத்தில் அவ்வகையான ஆட்டமிழப்புகள் தவிர்க்கப்படவேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் தடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின்போது எட் கொவான், மைக்கல் ஹசி ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே பிலிப் ஹியூஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் 2 விக்கெட்டுக்கள் ரன் அவுட் முறையில் இழக்கப்பட்டது. அத்தோடு சேர்த்து இத்தொடரில் 4 விக்கெட்டுக்களை ரன் அவுட் முறையில் இழந்திருந்தோம். இது குறித்து ஆராய வேண்டிய தேவை தற்போது எமது அணிக்கு ஏற்பட்டுள்ளது. ரன் அவுட் முறையில் ஆட்டமிழப்பது சிறப்பானதல்ல. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ரன் அவுட் ஆட்டமிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். அவை எதிரணிக்கு மிகப்பெரிய சந்தர்ப்பங்களாக அமைந்துவிடும். ரன் அவுட் ஆட்டமிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு ஓட்டங்களை அழைக்கும் போது சத்தமாகவும், தெளிவாகவும் அழைக்க வேண்டும். இத்தொடர் முடிவடைந்ததும் அணி வீரர்கள் அனைவரும் இதுகுறித்துக் கலந்துரையாடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரிஸ்பேன் ரென்னிஸ் அஸரென்கா விலகல்


(பிரிஸ்பேன்)

பிரிஸ்பேன் ரென்னிஸ் தொடரிலிருந்து பெலாரசின் விக்டோரியா அஸரென்கா விலகியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் சர்வதேச ரென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் அமெரிக்காவின் செர்னா வில்லியம்சுடன், முதல் நிலை வீராங்கனை பெலாரசின் விக்டோரியா அஸரென்கா நேற்று முன்தினம் மோதவிருந்தார். ஆனால் ஆட்டம் தொடங்க 30 நிமிடத்திற்கு முன்பாக அவர் திடீரென விலகுவதாக அறிவித்தார்.

வலது காலின் பெருவிரலில் 10 நாட்களுக்கு முன்பு காயம் ஏற்பட்டது. நகத்தின் ஒரு பகுதி அழுகி, காயம் இப்போது மேலும் மோசமாகி விட்டது. இதனால் இந்தப் போட்டியில் இருந்து விலகுகிறேன் என்று கூறிய அஸரென்கா, வருகிற 14ஆம் திகதி தொடங்கும் அவுஸ்ரேலிய ஓப்பன் போட்டிக்குள் குணமடைந்து விடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 23 வயதான அஸரென்காவின் விலகலால், விளையாடாமலேயே செர்னா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தென்னாபிரிக்காவுக்கு இனிங்ஸ் வெற்றி



(கேப்டவுன்)

கேப்டவுனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில், தென்னாபிரிக்க அணி இனிங்ஸ் வெற்றிபெற்றது.

தென்னாபிரிக்கா, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று முன்தினம் கேப்டவுனில் நிறைவடைந்தது.

இதில் முதல் இனிங்ஸில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்க அணி எட்டு விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பின்னர் 302 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இனிங்ஸிற்காக ஆடிய நியூசிலாந்து அணி 2ஆவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை எடுத்திருந்தது. டென்னாபிரிக்காவுக்கு முன்பாக களத்தில் இருந்தார். இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளைக்கு முன்பாக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் இனிங்ஸ் மற்றும் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. டென்னாபிரிக்காவின் முதலாவது சதம் (109 ஓட்டங்கள், 186 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) பெற்றார்.

பந்துவீச்சில் ஸ்டெயின் மூன்று, பிலாந்தர், கலிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் இனிங்ஸில் 6 ஓவர்களில் 7 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் பிலாந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் எதிர்வரும் 11ஆம் திகதி போர்ட்ஸ்டைபெத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டியின் போது பிலாந்தர் காயமடைந்துள்ளதையடுத்தே அடுத்த போட்டியில் அவர் பங்குபற்றுவது குறித்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அவரது பின்தொடர்த தசைப்பகுதியிலேயே உபாதை ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் இரண்டாவது இனிங்ஸில் 24 ஓவர்களை வீசிய பிலாந்தர், தனது 24ஆவது ஓவரை வீசிய பின்பு மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது தனது இடது பின்தொடர்பு பகுதியில் நோவை அவர் உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பந்துவீசும் போது வழக்கியதன் காரணமாக அவருக்கு இந்த நோ ஏற்பட்டதாகவும், அது விரைவில் குணமடையும் என அவர் எதிர்பார்ப்பினை வெளியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தூசி படிக்கிறது அதிகாரியின் நாற்காலி விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி



(யாழ்ப்பாணம்)

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி ஓய்வு பெற்று கடந்த இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான பதில் அதிகாரி இன்னமும் நியமிக்கப்படாததால் விளையாட்டுத்துறை சார்ந்த நலன்விரும்பிகள் அதிருப்தி

வெளியிட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக கடமை யாற்றிவந்த திருமதி ஏ.எம்.ஜே.ரூபசிங்கம் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஓய்வுபெற்றார்.

இவருக்கான பதில் அதிகாரி இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே மேற்படி விளையாட்டுத்துறை சார்ந்த நலன் விரும்பிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் அனுமதி மற்றும் ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு மாவட்ட விளையாட்டு அதிகாரியையே சாரும். அப்படியொரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கான ஒருவர் கடந்த இரண்டு மாதங்கள் நியமிக்கப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கின்றது. தற்போதைய உலகில் ஒரு நாடு விளையாட்டின் மூலமே இலகுவில் வெளிக்கொணர் முடிகின்றது. இதனைப் புரிந்துகொண்டு யாழ். மாவட்டத்திற்கான விளையாட்டு அதிகாரியை சம்பந்தப்பட்ட திணைக்களம் விரைவில் நியமிக்க வேண்டும். விளையாட்டுச் செயற்பாடுகளை மேலும் வலுவாக்கி, யாழ். மாவட்ட வீர, வீராங்கனைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மிளிரும் வகையில் செயற்கூலங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

(எஸ்.பி.)

சைக்கிள் பந்தய வீரர் விபத்தில் பலி

(கேப்டவுன்)

தென்னாபிரிக்காவின் சைக்கிளோட்ட வீரர் பெர்ரி ஸ்டான்டர் பயிற்சி போட்டி ஒன்றின் போது விபத்துக்குள்ளாகி இறந்துள்ளதாக தென்னாபிரிக்க விளையாட்டுச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

25 வயதான பெர்ரி தென்னாபிரிக்கா சார்பாக கடந்த ஓலிம்பிக் போட்டியின் போது 5 ஆவது இடத்தில் வந்தவராவார்.

தென்னாபிரிக்காவின் கடற் கரைப் பகுதியில் இடம்பெற்ற பயிற்சி போட்டியின் போதே இவர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் டாக்ஸியுடன் நேருக்கு நேர் மோதியே இறந்துள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு ஓலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2010ஆம் ஆண்டு உலக சம்பியன் சிப் போட்டிகளில் 19 வயதுக்கு கீழ்ப் பிரிவு, 23 வயதுக்கு கீழ்ப் பிரிவு போட்டிகளில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாகாணங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்

(யாழ்ப்பாணம்)

இலங்கை கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும் மாகாண அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.

இலங்கை கிரிக்கெட் சங்கத்தினால் வருடா வருடம் நடத்தப்படும் இப்போட்டித் தொடரில் மாகாணங்களிலுள்ள தெரிவு அணிகள் பங்குபற்றுகின்றன.

இதில் வடமாகாணம் சார்பாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களே பங்கு பற்றுகின்றனர். இப்போட்டித் தொடரில் நேற்று முதல் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி., என்.சி.சி.சி. புளூபில் போன்ற மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. வடமாகாண அணிக்கு யாழ். இந்துக் கல் லூரி வீரர் மதுசன் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.பி.)

கிண்ணம் வென்றது கொக்குவில் பிரம்படி



(யாழ்ப்பாணம்)

ஊரெழு நோயல் விளையாட்டுக்கழகம் நடத்திய மாவட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடரின் கிண்ணத்தை கொக்குவில் பிரம்படி அணி கைப்பற்றிக் கொண்டது.

யாழ். மாவட்ட மென்பந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையில் ஊரெழு நோயல் விளையாட்டுக்கழகத்தால் நடத்தப்பட்ட இப்போட்டித் தொடர் விலகல் முறையில் நடத்தப்பட்டது.

இதில் யாழ். மாவட்டத்திலுள்ள அதிகள விலான மென்பந்து கிரிக்கெட் அணிகள் பங்குபற்றின. இருப்பினும் இதன் இறுதிப் போட்டிக்கு சங்காணை ஐக்கிய அணியும், பிரம்படி அணியும் தகுதிபெற்றன.

இறுதிப் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை ஊரெழு நோயல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் ஆடிய பிரம்படி அணி, அதிரடியாக ஆடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது. இறுதியில் கொக்குவில் பிரம்படி அணி 10 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்ெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களைப்பெற்றது. இதில் அனைத்து வீரர்களும் சராசரியான ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 78 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சங்காணை ஐக்கிய அணி ஆரம்பம் முதலே விக்ெட்டுக்களைப் பறிகொடுத்து வந்தது. இறுதியில் ஒன்பது ஓவர்கள் நிறைவில் சகல விக்ெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று, 19 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினது. கொக்குவில் பிரம்படி அணி ஆண்டின்போது கத்திலேயே கிண்ணம் வென்று அசத்தியமை குறிப்பிடத்தக்கது.

தேசியத்தின் மகுடம் கரப்பந்துத் தொடர்

(யாழ்ப்பாணம்)

தேசத்தின் மகுடம் கரப்பந்துத் தொடர் போட்டித் தொடரின் மாவட்ட மட்டப் போட்டிகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

எனவே, மேற்படி போட்டியில் பங்குபற்றவிரும்பும் விளையாட்டுக்கழகங்கள் விண்ணப்பங்களை யாழ். மாவட்ட கரப்பந்துத் தொடர் அலுவலர் செயலாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போட்டித் தொடர்கள் விரைவில் நடைபெறவுள்ளதால் விண்ணப்பிக்க விரும்பும் அணிகளை விரைவாக தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறும், கிண்ணம் வெல்லும் அணிக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படும் எனவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, போட்டித் தொடர் பெரும்பாலும் ஒரு மைதானத்திலேயே நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

(93)

ஒரு நாள் தொடரையும் வெல்லோம்

(லண்டன்)

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் சாதித்ததைப் போன்று ஒருநாள் போட்டித் தொடரிலும் சாதிக்க விரும்புகின்றோம் என இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டர்யர் குக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றமை எமது தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களின் செயற்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அதேபோன்று துடுப்பாட்ட வீரர்களும் தங்கள் பணியை சிறப்பித்துச் செய்தனர்.

ஒருநாள் போட்டித் தொடரை வெற்றிகொள்ள

வேண்டுமாயின் அவ்வாறானதொரு சிறப்பான பெறுபேறுகளை அனைத்து வீரர்களும் மீண்டும் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தும் பட்சத்தில் ஒரு நாள் தொடரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அணிக்கெதிரான நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றிக் கொண்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும்ிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கவரும் எளிய மெட்டுக்காகவும் நுட்பமான இசைக்கோர்வைக்காகவும் இந்திய இசையில் அதுவரைக்கும் நாம் கேட்டிராத, தெள்ளத்தெளிவான ஒலியமைப்புக்காகவும் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் அது மட்டுமல்லாமல் அதைப் பாடிய பாடகியின் கொஞ்சம் குரலுக்காகவும் அவரது உயிர்த்துடிப்புள்ள பாடும்முறைக்காகவும் தான் அப்பாடல் கடந்த இருபதாண்டுகளாக பேரளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. "சின்னச் சின்ன

கற்றதேயில்லை! சாஸ்திரிய இசையை விடுங்கள், ச ரி க ம எனத்தொடங்கும் ஸ்வரங்களையே அவர் ஒருபோதும் கற்றுக்கொண்டதில்லை! ஸ்வரஸ் தானங்கள் எதுவுமே தெரியாமல்தான் ராகங்களில் அமைந்த பாடல்களை எந்த பிழையின்றி சிறப்பாகப் பாடியிருக்கிறார். மலையாளத்தில் வந்த பல பாடல்களுடன் தமிழில், இளையராஜாவின் இசையில் தேவ்ரமகன் படத்தில் இடம்பெற்ற "மணமகளே மணமகளே" (ராகம்: சுத்த சாவேரி), "மாசறு பொன்னே வருக" (ராகம்: மாயாமாளவகௌள) போன்றவை உதாரணங்கள். இன்றும் எந்தவொரு செவ்விசை கிருதியையோ

கடைசியில் ஒரு ஒத்திகைக்கு அவரை சம்மதிக்க வைத்தார்கள். மின்மினி பாடிக்கேட்டபோது அவருக்கு கர்னாடக இசை தெரியாது என்பது பொய் என்று சொன்னார் அந்த இசையமைப்பாளர். தன் பெயரில் ஒளிந்திருக்கும் அந்த மின்மினிப் பூச்சியைப் போல் அற்புதமாக ஒளிர்ந்து, விரைவாக நம் கவனத்தைக் கவர்ந்து, பின்னர் வந்ததைவிட வேகமாக காணாமல் போன மின்மினியின் கலையும் வாழ்வும் ஒரு புனைகதையைப் போல் விசித்திரமானது. சின்னச் சின்ன ஆசைக்கு பிறகு சாதாரண நாட்களில் 8 பாடல்கள் வரைக்கும் சில நாட்களில் 12 பாடல்கள் வரைக்கும் பாடி பதிவு செய்யுமளவுக்கு விரைவாகவும் பரபரப்பாகவும் இயங்கும் பாடகியாக மாறினார் மின்மினி! இடைவிடாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் பக்திப்பாடல் பதிவுகளிலும் பங்கேற்று கொண்டேயிருந்தார். 1993இல் கடைசியில் ஒருநாள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்த, தமிழ் திரை உலகின் பல பிரபலங்கள் பங்கேற்ற ஒரு தமிழ் திரை நட்சத்திர இரவின் மேடைநிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மின்மினியின் குரல் வெளிவராமல் முற்றிலுமாக நின்று போனது. தொடர்ந்து பலமாதங்கள் அவரால் பேசவே முடியவில்லை.

திரும்பிவராத - ஷாஜி கட்டுரையிலிருந்து. மின்மினிகள்

ஒரே ஒரு பாடலின் வாயிலாக ஏ.ஆர் ரஹ்மானுக்கு இணையான தேசியப் புகழை பெற்ற பிரபல பின்னணிப் பாடகி மின்மினிக்கு பின்னர் என்னவாயிற்று என்றோ, அவர் எங்கே போனார் என்றோ யோசிப்பவர்கள் இன்று யாருமில்லை. புகழின் இடமும் மதிப்பும் அவ்வளவுதான். ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் திரைப் பாடலான ரோஜா படத்தின் "சின்னச் சின்ன ஆசை" பாடிய பாடகி மின்மினி. அதேபோல அப்பாடலின் பெரும்புகழ் பெற்ற தெலுங்கு, இந்தி வடிவங்களும் பாடியது அவரே என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். அப்பாடலின் மலையாள வடிவத்தை சித்ரா பாடினார். அது நன்றாக வரவில்லை, பிரபலமாகவும் இல்லை! பாப் மார்லியால் பிரபலமாக்கப்பட்ட ரேகே இசையை அடியொற்றி அமைக்கப்பட்ட "சின்னச் சின்ன ஆசை" பாடல், அதன் கேட்டவுடன்

ஆசை"க்கு கிடைத்த பெரும் கவனம் காரணமாக அது தான் மின்மினியின் முதல் பாடல் என்று பலர் கருதினார்கள். ஆனால் ரோஜா வெளிவருவதற்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்னாலேயே திரைப்படங்களில் பாடி வந்திருக்கிறார் மின்மினி. 1988இல் வெளிவந்த "ஸ்வாகதம்" என்ற மலையாளப் படத்துக்காக பாடியது தான் அவரது முதல் திரைப்பாடல். ஆனால் அவரது பெயர் அப்போது மின்மினி அல்ல. மினி. அவரை தமிழில் அறிமுகப்படுத்தியது ஏ.ஆர். ரஹ்மான் அல்ல, இளையராஜாதான். மினி என்ற பெயரை "மின்மினி" என்று மாற்றியதும் அவரே. 1992இல் தொடக்கத்தில் வெளியான மீரா படத்தில் இடம்பெற்றது மின்மினியின் முதல் தமிழ்ப்பாடல். திரை இசையில் பலவகையான பாடல்களை பாடிய மின்மினி கர்னாடக ராகங்களில் அமைந்த சில பாடல்களையும் சிறப்பாக பாடியிருக்கிறார். ஆனால் அவர் இசை

கீர்த்தனையையோ பாட மின்மினிக்குத் தெரியாது. ஒரு ராகத்தைக்கூட அடையாளம் காணவும் அவரால் முடியாது! பிரபலமடையும் முன்பு ஒருமுறை எஸ்.ஜானகிக்காக ஒரு பக்திப்பாடலின் ஒலித்தடத்தில் (Track) பாடுவதற்காக மலையாள இசையமைப்பாளர் வித்யாதரன் மின்மினியை அழைத்தார். மெட்டைச் சொல்லித்தரும் முன் கர்னாடக இசை தெரியுமா என்று கேட்டார். "இல்லை" என்று சொன்னதும் கோபமடைந்த அவர் செவ்வியல் இசை முறையாகத் தெரிந்த பாடகி வேண்டும் என்று சொன்னதன் பின்பும் எதுவுமே தெரியாத ஒருத்தியை அழைத்து வந்தமைக்காக தன் உதவியாளனை திட்டிவிட்டு, மின்மினியிடம் உடனடியாக வெளியேறுமாறு சொன்னார். ஆனால் அங்கிருந்த இசைக் கலைஞர்கள் மின்மினியின் திறமையை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தவர்கள். அவர்கள் வித்யாதரனிடம் எடுத்துச் சொல்லி

குத்துவோம் என்று தமிழ்த் தேசியவாதிகள் பேசுமள விற்கு கலைஞர் மீது இன்று அவ்வளவு வெறுப்பு! அடிப்பதற்கு இருக்கிறார் கலைஞர்! என்ற தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்குக் கூட வேறு ஏதாவது எண்ணம் வந்திருக்கக் கூடும்! கலைஞரின் இராசி அப்படி! கலைஞர் இன்று ரெசோவிற்கு புத்தியிர் கொடுத்திருக்கிறார். தமிழ்ஈழத்திற்கு கருத்துக் கணிப்பு நடத்தவேண்டும் என்று ரெசோ ஐ.நா. சபையைக் கேட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச்சபை 1948ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானம் 47 காஷ்மீரில் கருத்துக்கணிப்பைக் கோரி நிற்கிறது. இந்த உண்மையை இலங்கை அரசாங்கமோ வேறு யாருமோ இந்தியர்களுக்கு நினைவுட்டத் தேவையில்லை. அருந்ததி ராய் போன்ற ஈழ ஆதரவாளர்கள் அடிக்கடி இலங்கையையும் காஷ்மீரையும் ஒப்பிட்டுப் பேசுவதன் மூலம் அந்த வேலையைச் செய்துவருகிறார்கள். போதாக்குறைக்கு தமிழ்நாடு பிரியும் என்ற பயமுறுத்தல்கள் இன்னொரு புறம். இலங்கைத் தமிழருக்கு துரோகிகள் இருக்கிறார்களோ இல்லையோ ஏராளமான அனுகூலசத்துருக்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நண்பர்களுடன் சேர்ந்து நாம் எந்த முன்னேற்றத்தையும் காணமுடிவதில்லை என்பது ஆச்சரியமான விடயமல்ல. போனது போகட்டும்! அன்று நாங்கள் நம்பிக்கை வைத்தவர்களால் பிரயோசனமில்லை. பலரால் அடிவி வந்துவிட்டது என்று கூறுகிறோம். சரி! தற்போது நாங்கள் நம்பிக்கை வைத்திருப்பவர் களால் நன்மை கிட்டும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 20 அல்லது 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏமாந்துவிட்டோம் என்று நாங்கள் ஒப்பாரி வைக்கப் போகிறோமா?



இதையிட்டு சென்னையிலிருந்து இலங்கைப் பத்திரிகையாளர் எஸ்.சிவநாயகம் (இவரை இந்தியா புலிகளை ஆதரித்ததாகப் பின்னர் சிறையில் வைத்தது) மிகவும் மனம் வருந்தினார். அவர் என்னிடம் கூறினார் "தமிழ்நாட்டில் கலைஞர் ஒன்றைத் தொடக்கின்றான் மற்றவர்கள் அதற்கு react (எதிர்வினை) பண்ணுகிறார்கள்". இவையெல்லாம் ஈழத்தேசியவாதிகள் "தமிழினத்தைவைவர்" கலைஞர் மீது எவ்வளவு நம்பிக்கையை வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டப் போதுமானவை. காலம் எப்படி மாறுகிறது பாருங்கள்! கலைஞரின் பின்னால் போகின்ற வர்களையே அடிப்போம் கத்தியால்

1977ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கலைஞர் தோல்வி அடைகிறார். சிலநாட்களின் பின் கலைஞர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மங்கையற்கரசி அமிர்தலிங்கம். "உங்களை மீண்டும் முதலமைச்சராகப் பார்க்க வல்லவா வந்தோம்" என்று அழுதார். மங்கையற்கரசி அவ்வாறு கண்கலங்கியதற்குக் காரணமும் இருந்தது. இலங்கைத் தமிழ்மக்கள் பிரச்சினை பற்றி புதிதாகக் கட்சி தொடங்க எம்ஜிஆரிடம் கேட்டபோது "எனக்கு சிங்கள இரசிகர்களும் இருக்கிறார்கள்" என்று எம்ஜிஆர் சர்வசாதாரணமாகச் சொன்னார். எம்ஜிஆர் இருந்தால் தமிழ்ஈழம் கண்டிருப்பார் என்று இன்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம்!

1983ஆம் ஆண்டு பெரியார் திடலில் ஈழஆதரவுக் கூட்டம். "அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அம்மாவும் (இந்திராகாந்தி) நகருவா. அடிப்பதற்கு இருக்கிறார் கலைஞர்" என்று ஈழவேந்தன் பேசுகிறார். கைதட்டலுக்கு கேட்கத் தேவையில்லை. 1985ஆம் ஆண்டு கலைஞர் தமது பிறந்த தினத்திற்குச் சேர்த்த பணத்தை ஈழஇயக்கங்களிடம் பங்கிட்டுக் கொடுத்தார். தமது பங்கை வாங்கப் புலிகள் மறுத்தனர்.

1977ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கலைஞர் தோல்வி அடைகிறார். சிலநாட்களின் பின் கலைஞர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மங்கையற்கரசி அமிர்தலிங்கம். "உங்களை மீண்டும் முதலமைச்சராகப் பார்க்க வல்லவா வந்தோம்" என்று அழுதார். மங்கையற்கரசி அவ்வாறு கண்கலங்கியதற்குக் காரணமும் இருந்தது. இலங்கைத் தமிழ்மக்கள் பிரச்சினை பற்றி புதிதாகக் கட்சி தொடங்க எம்ஜிஆரிடம் கேட்டபோது "எனக்கு சிங்கள இரசிகர்களும் இருக்கிறார்கள்" என்று எம்ஜிஆர் சர்வசாதாரணமாகச் சொன்னார். எம்ஜிஆர் இருந்தால் தமிழ்ஈழம் கண்டிருப்பார் என்று இன்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம்!

1983ஆம் ஆண்டு பெரியார் திடலில் ஈழஆதரவுக் கூட்டம். "அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அம்மாவும் (இந்திராகாந்தி) நகருவா. அடிப்பதற்கு இருக்கிறார் கலைஞர்" என்று ஈழவேந்தன் பேசுகிறார். கைதட்டலுக்கு கேட்கத் தேவையில்லை. 1985ஆம் ஆண்டு கலைஞர் தமது பிறந்த தினத்திற்குச் சேர்த்த பணத்தை ஈழஇயக்கங்களிடம் பங்கிட்டுக் கொடுத்தார். தமது பங்கை வாங்கப் புலிகள் மறுத்தனர்.

1977ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கலைஞர் தோல்வி அடைகிறார். சிலநாட்களின் பின் கலைஞர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மங்கையற்கரசி அமிர்தலிங்கம். "உங்களை மீண்டும் முதலமைச்சராகப் பார்க்க வல்லவா வந்தோம்" என்று அழுதார். மங்கையற்கரசி அவ்வாறு கண்கலங்கியதற்குக் காரணமும் இருந்தது. இலங்கைத் தமிழ்மக்கள் பிரச்சினை பற்றி புதிதாகக் கட்சி தொடங்க எம்ஜிஆரிடம் கேட்டபோது "எனக்கு சிங்கள இரசிகர்களும் இருக்கிறார்கள்" என்று எம்ஜிஆர் சர்வசாதாரணமாகச் சொன்னார். எம்ஜிஆர் இருந்தால் தமிழ்ஈழம் கண்டிருப்பார் என்று இன்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம்!

1977ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கலைஞர் தோல்வி அடைகிறார். சிலநாட்களின் பின் கலைஞர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மங்கையற்கரசி அமிர்தலிங்கம். "உங்களை மீண்டும் முதலமைச்சராகப் பார்க்க வல்லவா வந்தோம்" என்று அழுதார். மங்கையற்கரசி அவ்வாறு கண்கலங்கியதற்குக் காரணமும் இருந்தது. இலங்கைத் தமிழ்மக்கள் பிரச்சினை பற்றி புதிதாகக் கட்சி தொடங்க எம்ஜிஆரிடம் கேட்டபோது "எனக்கு சிங்கள இரசிகர்களும் இருக்கிறார்கள்" என்று எம்ஜிஆர் சர்வசாதாரணமாகச் சொன்னார். எம்ஜிஆர் இருந்தால் தமிழ்ஈழம் கண்டிருப்பார் என்று இன்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம்!

அடிப்பதற்கு இருக்கிறார் கலைஞர்!

நோய்களின் தோற்றுவாய் ஆஸ்பத்திரிகளிலேயே!

அறிவியலின் சாதனைகள் விந்தையானவை. மரபணுத்தொகைத் தொகுப்பு (Genome sequencing) முன்பைவிட தற்போது குறைந்த விலையில் மேற்கொள்ளப்படும்



சாத்தியங்கள் உருவாகியுள்ளதால் உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் இத்துறையில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தியவண்ணம் உள்ளனர். இரண்டாயிரத்து ஒன்று மற்றும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் எதிர்உயிர்மிகளால் அழிக்கப்பட முடியாத நச்சுயிர்களாய் Clostridium difficile மருத்துவர்களிடையே அறிமுகம் பெற்றது. மனிதனின் வயிற்றில் வாழும் நுண்ணுயிரியான இதை, அங்கு வாழும் ஏனைய நுண்ணுயிரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ஆனால் நோய்வாய்ப்பட்ட மனிதனின் நோய்க்கிருமிகளை மருத்துவர்கள்

எதிர்உயிர்மிகளால் தாக்கும்போது, அந்த மருந்துகள் இவற்றின் சக நுண்ணுயிரிகளைத் துடைத்தெறிந்து இவை வளர இடம் ஏற்படுத்தித் தருகின்றன. எதிர்உயிர்மிகளால் அழிக்கப்பட முடியாதவை என்ற ஒரு ஆற்றலுடன் இவற்றுக்கு இன்னொன்றும் உண்டு - இவை உண்ண உணவு கிட்டாத நிலையில் வித்து வடிவில் மருத்துவமனைகளின் மேற்பரப்பில் காத்திருக்கின்றன.

அண்மைக்காலங்களில் பல பத்தாயிரம் பேர்களை ஒவ்வொரு ஆண்டும் இவை பலி கொள்வதைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளை, மருந்துகளால் அழிக்கமுடியாத இந்த நுண்ணுயிரி பீடிப்பது மருத்துவத்துறைக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. இவை குறித்த ஆய்வின் ஒரு புதிய சாதனையாக, இந்த நுண்ணுயிரிகள் எங்கு உருவாகின, எப்படி பரவின என்பதை மரபணுத்தொகைத்

தொகுப்பைக் கொண்டு கண்டறிந்துள்ளனர். ஆபிரிக்காவின் சூழலாலும் ஏழ்மையாலும் வாடும் மக்களையும் மூன்றாம் உலகங்களின் மிதமிஞ்சிய மக்கட்தொகையின் ஆரோக்கியமற்ற வாழ்வுமுறையையும் புதுப்புது நோய்களுக்கான காரணிகளாகக் குற்றம் சாட்டி அவமானப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது மேற்குலகு. இதன் இறுமாப்பைக் குலைக்கும் வகையில் இந்த நுண்ணுயிரி மேற்குலகின் மையத்தில், பிட்ஸ்பேர்க் மற்றும் மொண்ட்ரியல் ஆகிய இடங்களில் பிறந்து உலகெங்கும் பயணிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மரபணுத்தொகை ஆய்வுகள் உதவியுள்ளன.

▶ சோறு குழைவாகத் தெரிந்தால் சிறிதளவு நல்லெண்ணெயைச் சேர்த்துவிட்டால் சோறு மேலும் குழையாது.

▶ தேங்காயின் ஓரப்பகுதிகளைத் துருவிவிட்டு பிறகு உள்ளே துருவ வேண்டும் உள்ளே துருவிவிட்டு ஓரங்களைத் துருவினால் துண்டு துண்டாகப் பெயர்ந்து விழும். துருவல் சரியாக இருக்காது.


▶ பொரியல், குழம்பு ஆகியவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பாண் அல்லது றஸ்கைத் தூளாக்கித் தூவினால் சரியாகிவிடும்.

▶ ஊறுகாய்க்கு கல் உப்பு சேர்த்தால் நீண்ட நாளம் பழுதாகாமல் இருக்கும்.

▶ பீன்ஸ், அவரை, கொத்தவரை, கீரை போன்றவற்றை மூடாமல் சமைத்தால் பசுமை மாறாமல் இருக்கும்.

▶ வெண்டிக்காயை பொரிக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டிக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

▶ பிரியானி செய்யும்போது ஒரு எலுமிச்சையைப் பிழிந்துவிட்டால் சோற்றுப் பருக்கைகள் ஒட்டாமல் இருக்கும்.



சுமையல் பாகம்

வீதேக நாட்டை வினுசுக்ர வர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனப்போக்கு விசித்திரமானது. ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என அவன் முடிவு செய்து விட்டால், அதைச் செய்தே தீருவான்.

ஒருநாள் வேடிக்கையாகத் தூரிகையை எடுத்து வண்ணங்களில் தோய்த்து ஓவியம் வரைவதுபோல ஏதோ வரைந்து கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த உயி சேனாதிபதி, மன்னனைப் புகழ்ந்து, "ஆகா! எப்படிப்பட்ட ஓவியம் வரைந்திருக்கிறீர்! இந்த மாதிரி ஓவியங்களை வாங்க கோமலவரர்களால்தான் முடியும். அதனால் இதைக் கண்டு ரசிப்பவர்கள் ஒரு சிலரே! அரசே! தாங்கள் தங்கள் ஓவியக் கலையை ஏழை எளியவர்கள் கூட ரசிக்கும்படி செய்ய வேண்டும். தங்களது இந்த ஓவியத்தை பல சித்திரக்கலைஞர்களைக் கொண்டு இப்படியே வரையச் செய்து, சட்டம் போட்டுக் குறைந்த விலைக்கு விற்றால், ஏழைகள் அவற்றை வாங்கி தம் வீட்டுச் சுவரில் மாட்டி அழகு படுத்துவர். தங்களது ஓவியம் வரையும் திறனையும் யாவரும் அறிந்து கொள்வர்," என்றான்.

மன்னனுக்கு உச்சி குளிர்ந்து போயிற்று. அவன் தன் மந்திரியை அழைத்து அதனைக் கூறவே மந்திரியும், "அரசே! இதனால் ஏகப்பட்ட பணம் செலவாகும். அப்படிச் செலவு செய்து விட்டால், மக்கள் நலனுக்காகச் செய்யப்பட்டு வரும் பல வேலைகள் தடைப்பட்டு நின்று விடும்," என்றார். ஆனால், மன்னன் மந்திரியின் கருத்தை ஏற்கவில்லை. "ஆயிரம் சித்திரக் கலைஞர்களைக் கூப்பிட்டுத் தான் வரைந்துள்ள ஓவியம் போல ஒவ்வொருவரும் பல பிரதிகளை வரைய வேண்டும்," எனக் கூறினான். அவ்வாறு தயாரான படங்களுக்கு அழகிய

சட்டம் போட்டுப் பல கடைகளில் விற்க ஏற்பாடு செய்தான்.

சில நாட்களுக்குப் பின் மன்னன் தன் மந்திரியிடம், "என் ஓவியங்கள் எப்படி விற்பனை ஆகின்றன என நாம் அறிய வேண்டும். நாம் இருவரும் அயல்நாட்டு வியாபாரிகளைப் போல மாறுவேடத்தில் ஓவியக் கடைகளுக்குப் போய்ப் பார்க்கலாம்," என்றான்.

மந்திரியும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், "உடனேயே கிளம்பலாம்," என்றான்.


மன்னனும், மந்திரியும் மாறு வேடம் அணிந்து ஒரு ஓவியக்

விற்கிறீர்களாமே, எனக்கு ஒரு படம் கொடுங்கள். அதை வீட்டின் முன் மாட்டுகிறேன்," எனக் கூறி குவியலிலிருந்து ஒரு படத்தை வாங்கிக் கொண்டு போனான்.

இதைக் கேட்ட மன்னன் அவமானத்தால், தலைகுனிந்து கொண்டான்.

அப்போது ஒரு ஓவியன் வந்து கடைக்காரனிடம், "வினுசுக்ரவர்த்தி படங்கள் இருக்கின்றனவா? அவற்றில் இரண்டு கொடுங்கள்," என்றான்.

அதைக் கேட்டு மாறு வேடத்தில் இருந்த மந்திரி



மன்னன் வரைந்த ஓவியம்!

கடைக்குள் நுழைந்தனர்.

அங்கு பல ஓவியர்களின் படங்கள் அழகாகத் தொங்க விடப்பட்டிருந்தன. வினுசுக்ர வர்த்தியின் படங்கள் கடையின் ஒரு மூலையில் குவியலாகப் போடப்பட்டிருந்தன.

அப்போது நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் கடைக்காரனிடம், "நான் புதிதாக வீடு கட்டி இருக்கிறேன். அதற்கு திருஷ்டி கழிக்க ஒரு படத்தை மாட்ட வேண்டும். மிகக் குறைவான விலையில் நீங்கள் வினுசுக்ரவர்த்தி படங்களை

அவனிடம் போய், "உங்களைப் பார்த்தால் ஒரு ஓவியர் என்று தெரிகிறது. உங்களைப் போன்ற ஓவியர்கள் இந்நாட்டு மன்னரது ஓவியங்களைப் பாராட்டி ஆதரிப்பது போற்றப்படத் தக்க விஷயமே," என்றான்.

உடனே அந்த ஓவியன் பலமாகச் சிரித்து, "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒரு ஓவியப் பள்ளி நடத்தி வருகிறேன். புனிதமான ஓவியக் கலையை எப்படி

ஒருவன் கொலை செய்து பாழாக்க முடியும் என்பதற்கு உதாரணம் காட்டவே, இவற்றை வாங்கிப் போகிறேன். இதுவா ஓவியம்! ஏதோ ஒரு பைத்தியம் கிறுக்கின கோடுகள்," எனக் கூறியவாறே இரு படங்களை வாங்கி எடுத்துக் கொண்டு சென்றான்.

மன்னன் முகத்தில் ஈயாடவில்லை பாவம்! அவமானத்திற்கு மேல் அவமானம்! இனியும் அங்கே இருக்கலாமா அல்லது வேண்டாமா? என நினைத்தபோது வயதான பெண்மணி ஒருத்தி வந்தாள்.

அவள் கடைக்காரனிடம், "வினுசுக்ரவர்த்தி படங்கள் எட்டு கட்டிக் கொடுங்கள்," என்றாள்.

அப்போது மந்திரி அவளருகே போய், "அம்மா! தாங்கள் நல்ல கலை ரசிகர் போலத் தெரிகிறது. ஒரேயடியாக எட்டுப் படங்களை வாங்குகிறீர்களே. வீட்டை அலங்கரிக்கத் தானே இவை?" என்று கேட்டான்.

அந்த பெண், அப்படி எல்லாம் இல்லை, என் வீட்டு ஜன்னல்களில் இரண்டு

பழுதடைந்து விட்டது. புதிய மரக் கட்டைகள் வாங்கலாம் என்றால் ஏகப்பட்ட விலை ஆகும். இந்த வினுசுக்ரவர்த்தியின் படங்கள் சட்டத்தோடு மலிவாக கிடைக்கின்றன. இந்தப் படங்களைக் கிழித்து எறிந்து விட்டு, இந்த மரச்சட்டங்களை ஜன்னல்களில் பொருத்தப் போகிறேன். என்போன்ற ஏழைகள் எல்லாம் ஒருவேளை சாப்பாட்டிற்கே தவிக்கும்

போது, இந்த மாதிரி ஓவியங்களை எல்லாம் விலை கொடுத்து வாங்க முடியுமா என்ன? அதெல்லாம் ராஜாக்கள், மகா ராஜாக்கள், பிரபுக்கள் வாங்குவார்கள். ஏழைகளால் முடியாது," என்றாள்.

மந்திரியும், மன்னனும் கடையை விட்டு வெளியே வந்தனர். அப்போது மன்னனுக்குத் தன் ஓவியக் கலையின் மதிப்பு என்ன என்பது தெரிந்தது.


மந்திரியிடம், "அமைச்சரே! நான் ஏழை எளியவர்கள் கூடக் கலையை ரசிக்க வேண்டும் என நினைத்து மாபெரும் தவறைச் செய்து விட்டேன். நான் வரைந்த ஓவியம் போல ஓவியம் வரைய அமர்த்திய சித்திரக்காரர்களை இப்போதே வீட்டிற்கு அனுப்பி விடுகிறேன்," என்றான்.

அப்போது மந்திரி, "அரசே! ஏழை எளியவர்களும் கலையை ரசிக்க வேண்டியவர்களே... அவர்கள் புகழ் பெற்ற கலைஞர்களின் படைப்புகளைத் தான் பாராட்டுவார்கள். இப்படிப்பட்ட கலைஞர்களை நீங்கள் ஆதரிப்பதே நீங்கள் கலைக்குச் செய்யும் பெரிய தொண்டு. இந்த ஓவியர்களை நீங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாமே," என்றான்.

மன்னனும், "நீங்கள் கூறுவது சரியே... இப்போது நம்மிடம் உள்ள சித்திரக்காரர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, நாட்டில் பல இடங்களில் ஓவியப் பள்ளிகளை நடத்தச் சொல்கிறேன். கலை ஆர்வம் கொண்ட மாணவர்கள் அவற்றில் சேர்ந்து சித்திரக்கலையைக் கற்கட்டும். அவர்களையும் ஊக்குவிக்கிறேன். இதுதான் கலையை எல்லாரிடையேயும் பரப்பச் சிறந்த வழி," என்றான்.

மன்னன் தான் கூறியபடியே பல ஓவியக் கலைஞர்கள் தோன்ற வழி செய்தான்.

Facebook poke தும்பர் வன்!



சில நிமிடங்களில் தானாக அழிந்துவிடக் கூடிய இரகசிய செய்திகள், படங்களை அனுப்பும் வசதி கொண்ட Snapchat அப்ளிகேஷனுக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் புது வசதியை கொண்டுவரப் போவதாக சொல்லியிருந்தது. தற்போது இந்த வசதியை Facebook Poke என்ற பெயரில் ஐபோன் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளியான 24 மணிநேரத்திற்குள் கடந்த வாரம் முதலிடம் பிடித்த கூகுள் மேப் அப்ளிகேஷனை பின்னுக்குத் தள்ளி அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட இலவச ஐபோன் அப்ளிகேசன்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இந்த அப்ளிகேசன் பன்னிரண்டு நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சிந்தாமலாக்கியது சிந்தவீண தொழில் நுட்பத்துடன் கூடிய Archos டேப்லட்கள்

அதிகரித்து வரும் டேப்லட்பாவனையின் அடிப்படையில் Archos நிறுவனமானது தனது புதிய வெளியீடான 101XS Gen10 எனும் டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டேப்லட்கள், கூகுள் தயாரிப்பான Android 4.0 Ice Cream Sandwich இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்ற போதிலும், விரைவில் Android 4.1 Jelly Bean இயங்குதளத்திற்கு அப்டேட் செய்யப்படவுள்ளன.

1280 x 800 Pixels உடைய திரையிணைக் கொண்ட இந்த டேப்லட்கள் 1.5 GHz

வேகத்தில் செயற்படக்கூடிய TI OMAP 4470 Dual Core Processor, முதன்மை நினைவகமாக 1GB அளவுடைய RAM இனையும் கொண்டுள்ளன. இதன் பெறுமதியானது 380 யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.



கூகுள் X போன்

மோட்டரோலா மொபைல் நிறுவனத்தை ஏழு மாதங்களுக்கு முன்பு கூகுள் வாங்கியது. தற்போது கூகுள் மோட்டரோலா அப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் கலக்ஸி எஸ் 3 மொபைல்களுக்கு போட்டியாக சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை தற்காலிகமாக X Phone என்று அழைக்கிறார்கள். இது பற்றிக் கருத்து சொல்ல கூகுள் மறுத்து விட்டது.



புது வருடத்தில் உருவெடுக்கும் புதிய தொழில் நுட்பங்கள்

2013ஆம் ஆண்டில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அடியெடுத்துவைக்கவும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் காத்திருக்கின்றன.



இதில் சில தொழில் நுட்பங்கள் இன்னும் வதந்திகளாகவே நம்பப்படுகின்றன. ஆனால் வேறு சில ஏற்கனவே தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. எப்படியிருந்தாலும் இவையனைத்தும் இந்த வருடத்தின் இறுதிக்குள் தம்மை முழுமைப்படுத்திக்கொள்ளும் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.


பயர் பொக்ஸின் மொபைல் இயங்குதளம்:



கூகுள் மற்றும் அப்பிள் போன்ற நிறுவனங்கள் மொபைல் போன்களுக்கான இயங்குதளத்தை உருவாக்கியுள்ளன. ஆனால் தலைசிறந்த பயர் பொக்ஸ் இயங்குதளம் தொடங்கினால் எப்படியிருக்கும்? இந்த முடிவு கண்டிப்பாக பல மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த இயங்குதளம் 'பயர் பொக்ஸ் ஒஸ்' என அழைக்கப்படும். மேலும் இது HTML 5 போன்ற உயர்ந்த கணினி மொழியைக்கூட ஏற்கக் கூடியதாக இருக்கும்.

மைக்ரோசொப்டின் சேர்பேஸ் டேப்லெட் ப்ரோ:




பல சிறப்புகளைக் கொண்ட மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சேர்பேஸ் டேப்லெட் தனது ப்ரோ என்ற மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் புதுவருடத்தில் வரப்

போகிறது.

இந்த சேர்பேஸ் டேப்லெட் 15 டூயல்-கோர் என்ற ப்ராசொசுருடன் வரப்போகிறது. மேலும் இது எதிர்கால விண்டோஸ் பயன்பாட்டிற்கு நம்மை அழைத்துச்செல்லவிருக்கிறது.


அமேசான் கிண்டில் போன்:



என்கின்றனர் பலர்.


ஆனால் அமேசான் நிறுவனம் தனது கிண்டில் என்ற புத்தக படிப்பானின் விற்பனையில் சாதனை புரிந்ததையடுத்து போன் மற்றும் டேப்லெட் தயாரிப்பிலும் களமிறங்கப்போகிறது என்கிறது மற்றொரு தரப்பு. மேலும் இது, 5 அங்குல திரைகொண்ட சாம்சங்கின் கலக்ஸி நோட் போன்ற வடிவமைப்பிலும் இருக்கலாம் என்கிறார்கள் சிலர். பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

ஐபேட் மினி:



அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களிலேயே அதிகம் விற்கப்படாத 8 அங்குல ஐபேடானது 'ஐபேட் மினி யாக' மறு உருவமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது அப்பிள் சாதனங்களுக்கே உரித்தான அத்துணை சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். இது கூகுள் நிறுவனத்தின் 'நெக்ஸஸ் 73' மற்றும் அமேசான் நிறுவனத்தின் 'கிண்டில் பயர்' ஆகியவற்றிற்கு போட்டியாக அமையப்போகிறது.

லீப் மோஷன்:



சாதாரண கணினியமைப்புகளில் இருந்த தொழில்நுட்ப உலகை மாற்றியமைத்ததில் முக்கிய பங்கு 'டேப்லெட்' சாரும். ஆனால் இந்த 'லீப் மோஷன்' என்ற அமைப்பு கணினி சார் தொழில் நுட்பங்களை வேறொரு புதிய இடத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட்ட முடியும்.

இது மனிதனின் கை அசைவுகளுக்கேற்ப செயல்படக்கூடியது. அதாவது நம் கைகள் 1/100 மி.மீ. என்ற தொலைவில் இருந்தாலும் தொடுத்திரை

அமைப்பு செய்கைகளை உணர்ந்து செயல்படக் கூடியது. இது 3D என்ற முறைமூலமும் செயல்படக் கூடியது.

மூடப்படுகிறது விண்டோஸ் லைவ் மெஷ்



பைல்களை ஒருங்கிணைத்து பாதுகாத்து தேக்கி வைக்கும் சேவையினை கடந்த 2008 ஆம் ஆண்டில், மைக்ரோசொப்ட் விண்டோஸ் லைவ் மெஷ் (Windows

Live Mesh) என்ற பெயரில் தொடங்கியது. இது Live Mesh, Windows Live Sync, and Windows Live FolderShare எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு காலகட்டத்தில், இந்த சேவையினை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதாக அறிவித்திருந்தது.

பைல்களை நம் சாதனங்களில் இல்லாமல், ரிமோட் இயக்கத்தில் சேமித்து, தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தக் கொடுத்த வசதிகளில், விண்டோஸ் லைவ் மெஷ் முதலிடம் பெற்றிருந்தது.

ஆனால், பின்னர், மைக்ரோசொப்ட் பல்வேறு வசதிகளை அளிக்க முற்படுகையில், ஸ்கைட்ரைவ் என்ற இன்னொரு கட்டமைப்பினை ஏற்படுத்தியது. லைவ் மெஷ் மூலம் தந்து வந்த வசதிகளை இன்னும் கூடுதல் எளிமையுடன் தர முடியும் என்று மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

தற்போது லைவ் மெஷ் வசதிகள் அனைத்தையும் ஸ்கைட்ரைவில் தருவதனால், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஸ்கைட்ரைவிற்கு மாறும் படி கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் பெப்ரவரி 13 முதல் லைவ் மெஷ் வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும், எந்த வித சப்போர்ட்டும் தரப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லைவ் மெஷ் பயன்படுத்திய அனைவருக்கும் இது குறித்து தனித்தனியே மெயில் மெசேஜ் அனுப்பி, மைக்ரோசொப்ட், தான் எடுத்த முடிவினை அறிவித்தது.

தற்போது 25,000 பேருக்கும் குறைவாகவே விண்டோஸ் லைவ் மெஷ் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்கைட்ரைவ் வசதியினை 20 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும் மைக்ரோசொப்ட் கூறியுள்ளது.

லைவ் மெஷ் மூலம், அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை தூரத்தில் இருந்து இயக்கும் வசதியைப் பெற்றிருந்தனர். ஆனால், ஸ்கைட்ரைவில் அந்த வசதியினை மைக்ரோசொப்ட் தரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த வசதியினை தர்ப்பாட்டி சொப்ட்வேர் தொகுப்பினை தான் வழங்கும் ரிமோட் டெஸ்க் டொப் தொட்பினைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என மைக்ரோசொப்ட் அறிவித்துள்ளது. ஆனால், லைவ் மெஷ் வாடிக்கையாளர்கள் இதனை விரும்பவில்லை.

நல்லூர் "அசிட்" வீச்சு தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டாள்

(யாழ்ப்பாணம்)

கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி பிரபலவர்த்தகரும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமாகிய துவாரகேஸ்வரன் மீது நல்லூர் முருகன் கோவில் முன்றலில் வைத்து அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தாக்குதலிற்குள்ளான துவாரகேஸ்வரனின் உறவினரிடம் (மைத்துனர்) சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றினைப் பொலிஸார் பதிவு செய்துள்ள

தாகவும் அதேவேளை குறித்த சந்தேகநபர் தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 2012ஆம் ஆண்டினைப் போன்று 2013ஆம் ஆண்டிலேயும் மக்களுக்கான சேவையைச் செய்ய பொலிஸார் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், யாழ்ப்பாணம் பிரிவில் கடந்த வாரம் ஆறு பாரிய குற்றச்செயல் இடம்பெற்றதாகவும் அதில் இரண்டு பாலியல் வல்லுறவு சம்பவங்களும் நான்கு திருட்டுச்சம் பவங்களும் இடம்பெற்றிருப்பதாகவும் இதில் இரண்டு நகைத்திருட்டுச் சம்பவங்கள் எனவும் தெரிவித்தார். இதேவேளை தெல்லிப்பளை, நெல்லியடி, பருத்தித்துறை, மானிப்பாய் ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் இவ்வாறு பல்வேறு குற்றச் செயல்கள்

பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஒருவார காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கே.கே.எஸ். பொலிஸ் பிரிவுகளில் பல்வேறு குற்றச் செயல்களின் நிமித்தம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேர் பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோத மதுபானம் விற்பனைசெய்த ஒன்பது பேர்கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

அத்துடன் சூழல் மாசடைதல் குறித்து எட்டு வழக்குகளும், குடித்து விட்டு கலகம் விளைவித்த எட்டுப்பேர் மீதும் பொது இடங்களில் மது அருந்திய 15 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (பா)



சிம்மம்

முடிவெடுத்து விட்டால் முன்வைத்த காலைப் பின்வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள் நீங்கள். எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க எண்ணும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். தைரிய ஸ்தானமான 3ஆம் வீட்டில் சனி பகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் ராசிக்கு 6ஆம் வீட்டில் நிற்பதால், தொடர்ந்து துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். வெளிநாட்டிற்குச் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தாய் வழியில் மதிப்பு மரியாதையும் கூடும். கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

ஆனால், உங்களுக்கு 12ஆவது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், திடீர் பயணங்களும் அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும்.

வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3இல் ராகு தொடர்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெரிய பதவியில் அமருவீர்கள். பழைய சொந்த பந்தங்களைச் சந்திப்பீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.

அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வேற்று மதம், மொழி, இனத்தவரால் திடீர் திருப்பம் உண்டாகும். 9ஆம் வீட்டில் கேது நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

ஊர் கோயில் திருவிழாவை சொந்த செலவில் நடத்துவீர்கள். 28.5.2013 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10ஆவது வீட்டில் தொடர்வதால் அதுவரை நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கும். உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அலுவலகத்தில் அதிக பேச்சைத் தவிர்ப்பது நல்லது.

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். ஊர்ப் பொது விவகாரங்களில் உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வீர்கள்.

ஆனால் மே 29ஆம் திகதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டான லாப வீட்டில்

அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். உற்சாகம் அடைவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். பொது விழாக்கள், கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.

குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்தினீர்களே, இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். மகனின் கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வங்கிக் கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். வாடகை வீட்டிலிருந்து சிலர் சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.

கண்ணிப் பெண்களே! காதல் விவகாரத்தால் உயர்கல்வியில் மதிப்பெண்களை இழந்தீர்களே, இனி போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு.

மாணவர்களே! பள்ளியில் அரட்டையும், வீட்டில் விடிந்தும் குறட்டையும் என நேரத்தை வீணடித்தீர்களே, இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். விளையாட்டிலும் பதக்கம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! அதிகாரிகளே! பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்.

வியாபாரிகளே! பக்கத்து கடைக்காரருடன் தகராறு, நஷ்டம் என தொடர் சிக்கல்களை சந்தித்தீர்களே, அந்த நிலை மாறும். சனி 3இல் சாதகமாக இருப்பதால் அரசியல்வாதிகளின் உதவியால் கடையை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடைகள், மருந்து, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைக்கு தலையசைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும்.

கலைத்துறையினரே! வருமென எதிர்பார்த்த வாய்ப்புகள் கூட நூலிழையில் தவறியதே! இனி நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் வளரும்.

விவசாயிகளே! வண்டுக்கடி, பூச்சிக் கடியிலிருந்து பயிரைக் காப்பாற்றுவீர்கள். விளைச்சல் இரட்டிப்பாகும். புதிதாக கிணறு அமைப்பீர்கள். முணு முணுத்துக் கொண்டிருந்த உங்களை, இந்த 2013ஆம் ஆண்டு முடிசூட்டி வைப்பதாக அமையும். (தொடரும்...)



வடமாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி நிர்ப்பாசன, காணி, கடற்கொழில் அமைச்சின் செயலாளரின் வேண்டுகோள்களைக் கிணங்க வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிபி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம், விதை உற்பத்தி பண்ணையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கும் விவசாய திணைக்கள போதனாசிரியர்களுக்கும் துவீச்சுக்கர வண்டிகளை மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைப்பதைக் காணலாம். (படம் கே.நந்தகுமார்)

புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள்



(யாழ்ப்பாணம்)

இலங்கையில் அண்மைக்காலமாக புற்றுநோயினால் இறப்பவர்கள் தொகை கூடியுள்ளதாக அவதானிக்கப்படுகின்றது. நவீன ஆய்வுகூட முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்பன முன்னேற்றம் ஏற்பட்டும் கூட, இந்த நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையில் வைத்தியர்களிடம் உதவி நாடாமல் இருப்பதே. சாதாரண மக்கள் இந்த ஆரம்ப நிலையை அறிந்திருந்தல் அவசியமானதாகும். அந்தவகையில் வடமாகாண புற்றுநோய், எயிட்ஸ் நோய் தடுப்புச் சங்கம் மக்களுக்கு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை வழங்கும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்குவதாக சங்க தலைவர் வைத்திய கலாநிதி இ. தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

புற்று நோயைத் தவிர்க்க முடியுமா?

புற்று நோயினால் பல நூற்றுக்கணக்கானோர் நம் நாட்டில் இறந்து கொண்டிருக்கின்றனர். இருதய நோய்க்கு அடுத்தபடியாக அதிக இறப்புகள் புற்று நோயினால் சம்பவிக்கின்றன. புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகளை இனங்காண்பதன் மூலம் இந்நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இனங்காணப்பட்ட நோயாளருக்கு உரிய மருத்துகளைக் கொடுத்தல், சத்திர சிகிச்சை அல்லது கதிர் அல்லது இரேடியம் ஆகியவற்றுள் ஒன்றினையோ அல்லது அனைத்தையுமோ

அளித்து நோயினை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்.

இந்நோய் பற்றிய போதிய விளக்கமின்மையாலும் அல்லது பயம் காரணமாகவும் வைத்திய ஆலோசனை பெறத்தவறும் காரணத்தினால் நோய் முற்றி அபத்தடையும் போதுதான் எமது பிரதேசத்தில் அதிகமானோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுகின்றனர். இப்படியான அவல நிலைமை ஏற்படும்போது தான், தற்போது அனேகமானோர் சிகிச்சைக்காகச் செல்லும் துன்புரமான நிலைமையை இன்று அவதானிக்க முடிகின்றது. எவ்வளவு காலத்திற்கு சிகிச்சை தாமதமடைகின்றதோ அதற்கேற்றவாறு மரணத்தின் ஆபத்தும் அதிகரித்துக்கொண்டே போக முடியும்.

புற்றுநோய் என்றால் என்ன?

உடல் பல உயிரணுக்களால் (கலங்கள்) ஆக்கப்பட்டது. சாதாரண நிலையில் உடலிலுள்ள கலங்கள் உடலின் தன்மை, தேவைக்கேற்ப ஒன்றுடன் ஒன்று இயல்புட வளருகின்றன. ஆனால் இக்கலங்களின் ஒழுங்கற்ற நிலையின் வளர்ச்சியே புற்றுநோயாகும். சிலசமயங்களில் ஓர் கலம் அல்லது கூட்பாக ஓர் பகுதியில் உள்ள கலங்கள் அசாதாரணமான நிலையில் குருதி நினைநீர் சுரப்பிகள் ஏனைய இழையங்களில் வளர முடியும். இவ்விதமாக இந்நோய் உடலின் எப்பாகத்தையும் பாதிக்க முடியும். இந்நிலைமை ஏற்படும்போது உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. (தொடரும்...)

போலி அடையாள அட்டைகள் வடக்கு, கிழக்கில் தாராளம்

நாடு முழுவதும் இலத்திரனியல் முறை விரைவில் அறிமுகம்

(கொழும்பு)
வடக்கில் போலி அடையாள அட்டைகளின் பாவனை அதிகரித்துள்ளதால். நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவானோர் போலியான தேசிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படுவதனால் குற்றச் செயல்கள் அதிகரிக்கக் கூடும். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக

பிரிவினைவாதம் தலைதூக்கியதற்கு விடுதலைப்புவிகள் மட்டும் காரணமல்ல

(கொழும்பு)
பிரிவினைவாதம் தோற்றம் பெற்றதற்கு விடுதலைப் புவிகளின் தலைவர்களை மட்டும் குற்றம்சாட்ட முடியாது என்று அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார். நாட்டின் கல்விமுறையிலேயே பிரிவினைவாதம் உள்ளது. இந்த பிரிவினைவாதத்துக்கான அடித்தளம் பாடசாலைகளிலேயே இடப்படுகிறது. பௌத்த பாடசாலைகள், இந்து பாடசாலைகள், முஸ்லிம் பாடசாலைகள், கத்தோலிக்கப் பாடசாலைகள், தமிழ்ப் பாடசாலைகள், சிங்களப் பாட

சாலைகள் என்று மட்டுமன்றி, ஆண்கள் பாடசாலை, பெண்கள் பாடசாலை என்று பிரிவினைவாதம் பல்வேறு வகைகளில் இடம்பெறுகிறது. 2009 மே 18ஆம் நாள் விடுதலைப் புவிகள் இயக்கம் பௌதிக ரீதியாக அழிக்கப்பட்ட போதிலும், அனைத்துலக அளவில் விடுதலைப் புவிகளின் பிரிவினைவாதம் இன்னமும் தொடர்கிறது. இந்தப் பிரிவினைவாதச் சிந்தனை இருக்கும் வரை, அரசாங்கம் ஒவ்வொரு ஜெனிவா கூட்டத்தொடருக்கும் செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சட்டங்களில் புதிய சீர்திருத்தம் படைவீரர்களின் நலன் பேண நடவடிக்கை

(கொழும்பு)
ஆயுதப்படைகளின் நலனை முதன்மைப்படுத்தும் வகையில் நாட்டின் சட்டங்களில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இது படைவீரர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில்

அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டு காலப் பகுதியில் அரசாங்கம் படைவீரர்களுக்கு 50000 வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளது. ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இவ்வாறு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. படைவீரர்களின் காணிகள் மற்றும் வீடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர்

கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலவசத் திட்டமாக அமையாது படைவீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நுந்திக்கடலோரம் சுற்றுலா விடுதி, மனிதாபிமான அமைப்புகள் கண்டனம்

(கொழும்பு)
வனனி இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மரணமடைந்ததாக கூறப்படும் நுந்திக்கடல் பகுதியில் விடுமுறைக்கால சுற்றுலா "போர் சுற்றுலாத்துறை" ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளமையை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. அத்துடன் சுற்றுலாத்துறையினரும் போரில் உயிரிழந்தவர்களை மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படுவதை எதிர்த்துள்ளனர். இந்தநிலையில் விடுதலைப் புவிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட இடத்தில் உங்கள் விடுமுறையை கழிக்க வாருங்கள் என்று சிங்கள பத்திரிகை ஒன்றில் விளம்பரமும் வெளியாகியுள்ளது. இவ்வாறு போரினால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட இடத்தில் சந்தோசத்தை கொண்டாடும் அளவுக்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாறியுள்ளமையை மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்துள்ளன.

மக்களின் மரணங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது, மனிதாபிமானத்துக்கு எதிரான செயல் என்று பிரபல சுற்றுலா இயக்குநரான ஜினோ வேனன் பவல் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் போரில் கொல்லப்பட்டவர்களை கொண்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படுமானால் இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சிக்கானும் என்று சுற்றுலாத்துறை நிபுணர்களில் ஒருவரான சேம் கிளாக் குறிப்பிட்டுள்ளார்.

பொழிகிறது மஞ்சள் மழை

தலையைச் சொறியும் கிராம மக்கள்

(கொழும்பு)
கதிர்காமம் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் காலை மஞ்சள் மழை பெய்துள்ளது. பெரிகிரிம, கந்தபார, நாக வீதி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் மழை பெய்துள்ளதுடன் இந்த மழை நீர் மாதிரியை பரிசோதனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய காலநிலை மாற்றத்தால் கடந்த காலத்தில் பெய்த மழையுடன் மழையாக

சிவப்பு, மஞ்சள், இரால், மீன், முதலை மழை என பல்வேறு விதத்தில் மழை பெய்துள்ளது. ஆனால் தற்போது மழை ஓய்ந்து காணப்படும் போது ஏன் இந்த மஞ்சள் மழை என இப்பகுதி மக்களை சற்று சிந்திக்கவைத்துள்ளது.

இதேவேளை, அநுராதுபுரம் நேகம்பா, கம்புக்கனவெவ பகுதியிலும் அதிகாலை மஞ்சள் மழை பெய்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மோசடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம்

இந்த ஆண்டில் இது நடக்கும் என்கிறது ஐ.தே.க

(கொழும்பு)
கோழியை திருடியதாக கூறப்படும் ஒருவரின் குற்றங்களை நிரூபிப்பதற்காக 6 மாதங்கள் வழங்கப்படும். ஆனால் நாட்டின் பிரதம நீதியரசருக்கு 24 மணித்தியாலங்களே வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான தொரு நிலைமை உலகில் எங்குமே இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படும். அனர்த்தத்தை கூட அரசாங்கம் நாடாக்காக்கிவிட்டது. அனர்த்த அழிவுகளை வெளிக்கொண்டுவந்தால் வெளிநாட்டவர்கள் இங்கு வரமாட்டார்கள் என்ற அச்சத்திலேயே இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 350 மில்லியன் ரூபாகாரோட்ட பந்தையத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் பெரிதாக புகழ்பாடிக்கொண்டிருக்கின்ற நிலையில் மக்கள் பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் நாடாளுமன்றத்தின் உயரிய தன்மை தொடர்பில் எதுக்கட்சியின் தலைவரும் கட்சியும் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றன.

கோழியை திருடியதாக குற்றஞ்சாட்டப்படும் ஒருவரை குற்றவாளியாக இனங்காண்பதற்கு நீதிமன்றத்திற்கே 6 மாதங்கள் தேவைப்படுகின்றது. எனினும் பிரதம நீதியரசருக்கு 24 மணித்தியாலங்களே வழங்கப்பட்டன. இவ்வாறானதொரு நிலைமை உலகில் எங்குமே இல்லை என்றார்.

காற்றுடன் அள்ளாண்டன வீடுகள் ;

பொலன்னறுவையில் மிகரிக்கூறாவளி

(கொழும்பு)
பொலன்னறுவை மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளியால் 14 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

பொலன்னறுவை - திவுலான வீதி பட்டின பகுதியில் நேற்று முன்தினம் மாலை இவ்வாறு மினி சூறாவளி தாக்கியுள்ளது. இதனால் எவருக்கும் காயங்களோ உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லை. பொருட் சேதம் குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கனேடிய அமைச்சர் கொழும்பு வருகிறார் வரவு உறவை வலுப்படுத்துமா?

(கொழும்பு)
வார இறுதியில் கொழும்புக்கு வரும் கனடாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னே இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்று கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தாணிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து கனடாவுக்கு செல்லும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் அவர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்.

ஏற்கனவே 2010 ஆம் ஆண்டில் 74 பேரைக் கொண்ட அகதிகள் கப்பல் மற்றும் 500 பேரைக் கொண்ட கப்பல் என்பன இலங்கையில் இருந்து

சென்றமை இந்த பேச்சின் போது முக்கிய கருவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை இந்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கனேடிய பிரதமர் கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிப்பு தொடர்பாகவும் இதன்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தாம் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று பிரதமர் ஹாப்பர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மாணவர் விவகாரம் ;


பெர்லின் நகரில் சுவரொட்டி

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஜேர்மனி பெர்லின் நகரில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஒரு மாதமாக பல்வேறு பொய்யான குற்றங்களை மாணவர்கள் மீது சுமத்தி இன்று

வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. மாறாக தொடர்ந்தும் மாணவர்கள் மீதான வன்முறையை அரசு மேற்கொள்கின்றது. அந்த வகையில் இரண்டு நாட்களாக பெர்லின் நகரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியு

றுத்தியும் அரசு தமிழர்கள் மீது மேற்கொள்ளும் இன அழிப்பை வேற்றின மக்களிடம், மாணவர்களிடம் கொண்டு செல்லும் முகமாக பல்கலைக்கழகங்களில் கடைவீதிகளில், புகையிரத நிலையங்களில் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.



க.பொ.த. (உயர்தரம்) மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள்

கிரசாயனவியல்

ஆசிரியர் : S.T. ஜனார்த்தனன்
(Bsc)

சென்றவாரம் வெளியான அலகுரீதியான குறிப்புகளின் தொடர்ச்சி...

c) 1mol பியூற்றேனின் தகனத்தின் போதான நியம எந்திரப்பி மாற்றம் (ΔS°) யாது?

4.424 25°C இலும் 1×10^5 Pa அழுக்கத்திலும் எதிலின் கிளைக்கோல் ($C_2H_6O_2$) இனது 1.000g இனது தகனத்தின்போது 19.18kJ வெப்பம் வெளிவிடப்பட்டதுடன் $CO_2(g)$ $H_2O(l)$ என்பன விளைவாகப் பெறப்பட்டன.

a) எதிலின் கிளைக்கோலினது நியம மூலர் தோன்றல் வெப்பவுள் ஞுறையினைக் கணிக்காக

b) எதிலின் கிளைக்கோலினது ΔG° பெறுமானம் - 322.5 kJmol⁻¹ எனின் 1 mol எதிலின் கிளைக்கோல் தகமைடையும் போது ΔG° பெறுமானம் யாதாகும்.


c) 1 mol எதிலின் கிளைக்கோலின் தகனத்தின் போதான எந்திரொப்பி மாற்றம் (ΔS°) யாது?

குண்டின் விதி Hund's rule

ஒரு ஒபிற்றளவுள்ள காந்தச்சத்திச் சொட்டில் இலத்திரன்கள் நிரப்பப்படும் போது முதலில் சமாந்திரத் திசைகளில் கறங்கும் வண்ணம் நிரப்பப்பட்ட பின்பே முரண் திசையில் நிரப்பப்படும்.

உதாரணம் :

P- ஒபிற்றலில் 3 இலத்திரன்கள் நிரப்பப்படும்போது Px, Py, Pz ஒபிற்றல்களில் ஒவ்வொரு இலத்திரன் நிரப்பப்படும்.




பெளலிங்கின் தவிர்க்கைக் கோட்பாடு
(Paulings Exclusion Principle)







ஒரணுவிலுள்ள எந்த இரு இலத்திரன்கட்கும் சக்திச்சொட்டெண்கள் நான்கும் சமனாக அமையமாட்டாது

ஆபோவின் கோட்பாடு
(Aufbau's Principle)


ஒரு அணுவில் இலத்தின் நிரப்பும் ஒழுங்குமுறை பின்வருமாறு அமையும்.




ஒற்றை எண் வினாக்களுக்கான விடைகள்
Answers to odd numbered problems




1.711 (a)



(b)



1.713



பொருளுடைய இலக்கம்

2.11 a) 6 b) 3 c) 4 d) 5 e) 3 f) 4

2.13 a) 3.6 b) 5.01 c) 0.37 d) -17


2.15 a) 4.7 b) 82.5 c) 111 d) 2.3×10^3

2.17 4.0×10^4 km

1.19 32 cm³

1.11 a) 5.89 ps b) 2.130 nm c) 7.21mg d) 6.05 km

1.113 a) 6.15×10^{-12} s b) 3.781×10^{-6} m
c) 1.546×10^{-10} m d) 9.7×10^{-3} g




$$S^\circ = 2 \times 193 \quad 214 \quad 174 \quad 70$$

$$S^\circ = \sum n S^\circ_{\text{விளைவு}} - \sum m S^\circ_{\text{தாக்கி}}$$

$$= (174 + 70) - (2 \times 193 + 214) \text{ J/K}$$

$$= -356 \text{ JK}^{-1}$$




$$S^\circ = 212 \text{ Jmol}^{-1} \text{ K}^{-1} \times 1 \text{ mol} + 2 \times 161 \text{ Jmol}^{-1} \text{ K}^{-1} + 2 \times 213.7 \text{ Jmol}^{-1} \text{ K}^{-1}$$

$$212 \text{ JK}^{-1} \quad = 322 \text{ JK}^{-1} \quad 427.4 \text{ JK}^{-1}$$

$$\Delta S^\circ = \sum n S^\circ_{\text{விளைவு}} - \sum m S^\circ_{\text{தாக்கி}}$$

$$= (322 + 427.4) - (212 + 322)$$

$$= 215.4 \text{ JK}^{-1}$$



$$S^\circ = 92.9 \text{ Jmol}^{-1} \text{ K}^{-1} \quad 38.2 \text{ Jmol}^{-1} \text{ K}^{-1} \quad 213.7 \text{ Jmol}^{-1} \text{ K}^{-1}$$


$$\Delta S^\circ = \sum n S^\circ_{\text{விளைவு}} - \sum m S^\circ_{\text{தாக்கி}}$$

$$= (38.2 + 213.7) - 92.9$$

$$= 159.0 \text{ JK}^{-1}$$

$$4.47 \text{ a) } 181.6 \text{ JK}^{-1} \quad \text{b) } 43.2 \text{ JK}^{-1}$$

$$\text{c) } -56.1 \text{ JK}^{-1} \quad \text{d) } 313 \text{ JK}^{-1}$$



$$\Delta H_f^\circ \quad 0 \quad 0 \quad 2 \times (-45.9) \text{ kJ}$$

$$S^\circ : 191.5 \quad 3 \times 130.6 \quad 2 \times 193$$

$$\Delta H^\circ = \sum n \Delta H_f^\circ_{\text{விளைவு}} - \sum m \Delta H_f^\circ_{\text{தாக்கி}}$$

$$= [2 \times (-45.9)] - 0$$

$$= -91.8 \text{ kJ}$$

$$\Delta S^\circ = \sum n S^\circ_{\text{விளைவு}} - \sum m S^\circ_{\text{தாக்கி}}$$


$$= [2 \times 193 - (191.5 + 3 \times 130.6)] \text{ JK}^{-1}$$

$$= -197 \text{ JK}^{-1}$$

$$\Delta G^\circ = \Delta H^\circ - T \Delta S^\circ$$

$$= 91.8 \text{ kJ} - (298 \text{ K} \times -0.197 \text{ kJ/K})$$

$$= -33.1 \text{ kJ}$$



$$\Delta G_f^\circ \quad -174.8 \quad 0 \quad 2 \times (-394.4) \text{ kJ} \quad 3 \times (228.6) \text{ kJ}$$

$$\Delta G^\circ = \sum n \Delta G_f^\circ_{\text{விளைவு}} - \sum m \Delta G_f^\circ_{\text{தாக்கி}}$$

$$= [2 \times (-394.4) + 3 \times (-228.6)] - [-174.8] \text{ kJ}$$

$$= -1299.8 \text{ kJ}$$

$$4.415 \quad -1404.9 \text{ kJ}$$

$$4.417 \quad -55.8 \text{ kJ}$$

$$4.419 \quad \text{a) } 838 \text{ kJ}$$

$$\text{b) } -142 \text{ kJ}$$


$$4.4.12 \quad \text{a) } (-) \text{ ve} \quad \text{b) } (+) \text{ ve} \quad \text{c) } (+) \text{ ve} \quad \text{d) } (-) \text{ ve}$$

$$4.423 \quad \text{a) } -122 \text{ kJmol}^{-1}$$

$$\text{b) } -2748 \text{ kJmol}^{-1}$$

$$\text{c) } -446 \text{ Jmol}^{-1} \text{ K}^{-1}$$

நிறப்படவியல் நுட்பத்தின் பாகுபாடு



$$K = \frac{C_s}{C_m} = \frac{\text{நிலையான அளவுகளில் கரைபொருளின் செறிவு}}{\text{இயங்கும் அளவுகளில் கரைபொருளின் செறிவு}}$$

♦ பல நிறப்படவியல் நுட்பத்தில் உபயோகிக்கப்படும் பெளதீக இயல்பு பங்கீட்டுக் குணம் ஆகும்.

♦ ஒரு கலவையில் A யையும் B யையும் பிரித்தெடுக்க வேண்டுமாயின், இங்கு A யின் பங்கீட்டுக் குணம் K_A , B யின் பங்கீட்டுக் குணம் K_B என்போம். K_A, K_B க்குச் சமனாக இருத்தல் கூடாது. அச்சந்தர்ப்பத்தில் மட்டும் இரு பதார்த்தங்களும் வெவ்வேறு வேகத்தில் இயங்கும். அவற்றில் அசையும் எனவே, வேறுபடும் பங்கீட்டுக் குணம் காணப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் ஒரு கலவையிலுள்ள இரு பதார்த்தங்களையும் நிறப்படவியல் நுட்பத்தால் வேறாக்க முடியும்.

வாயு திரவ நிறப்படவியல்

♦ கொதிநிலைக்கு ஏறத்தாழ அண்மையான வெப்பநிலையில் பிரிகையடையாத ஆவிப்பறப்புள்ள திரவங்களை வேறாக்கவும், இனங்காணவும் இம்முறை பயன்படுத்தப்படும்.

♦ இம்முறையானது பொதுவாக ஒரு கலவையின் கூறுகளை இனங்காணவும் அவற்றின் செறிவை அளக்கவும் பயன்படுத்தப்படும்.

♦ இவ் நிறப்படவியலில் இயங்கும் வாயு அவற்றை (காவி வாயுக்கள் He, Ar, N₂) நிலையான திரவ அவற்றைக் கொண்ட (ஐதரோகாபன், பல்பகுதியம்) நிரலினூடாகச் செல்கின்றது.

♦ A யையும் B யையும் கொண்ட கலவை (கரைசல்) இயங்கும் அவற்றைக்குள் செலுத்தப்படுமுன் ஆவியாக்கப்படும். வாயுவிடும், நிலையான அவற்றைக்கும் இடையில் எண்ணிக்கையற்ற சமநிலைகள் உருவாகின்றது.

♦ A யினதும் B யினதும் இடம்பெயரும் வேகம் A யினதும் B யினதும் பங்கீட்டுக் குணத்தில் தங்கியுள்ளது.

$$K_A = \frac{A \text{ யின் செறிவு நிலையான அவற்றையில்}}{A \text{ யின் செறிவு இயங்கும் அவற்றையில்}}$$

$$K_B = \frac{B \text{ யின் செறிவு நிலையான அவற்றையில்}}{B \text{ யின் செறிவு இயங்கும் அவற்றையில்}}$$

• K_A, K_B ஆயின் B முதலில் வெளியேறுகின்றது.

(தொடரும்...)

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்கள்

மத்திய அமைச்சர் உத்தரவு



(புதுடில்லி)

“பாலியல் பலாத்காரம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. அவற்றை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அவசியம்” என மத்திய உள்துறை அமைச்சர் சுகில் குமார் ஷிண்டே கூறினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. மாநில பொலிஸ் டி.ஜி.பி.கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர், சுகில் குமார் ஷிண்டே பேசிய தாவது டில்லியில், கடந்த மாதம், 16ஆம் திகதி, ஓடும் பஸ்

சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின், சட்ட அமுலாக்கத் துறையினர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். டில்லியில் நடந்தது போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களும் மற்றும் அத்துமீறல்களும், சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினருக்கு எதிரான அத்துமீறல்களும், சகித்துக் கொள்ள முடியாதவை. நாடு சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளாகிறது குற்றவாளிகளை ஒடுக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன

இருந்தாலும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபா

டில்லை. அதனால், ஓட்டு மொத்த அமைப்பு முறையையும், நாம் மறு மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றுவது ஒரு தீவிர ஆனாலும், அந்த சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்துவதில், பல்வேறு தடைகள் உள்ளன. குற்றம் புரிந்த அனைவருக்கும் எதிராக, சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், சட்டத்தின் மீது மரியாதை உருவாகும். அதனால், சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்துவதில் உள்ள தடைகளை கண்டறிந்து, அவற்றை தீர்க்க முற்பட வேண்டும். அத்துடன் புதிதாக என்னென்ன மாற்றங்களை, சட்டங்களில் மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளையும், அவ்வப்போது வழங்க வேண்டும். அத்துடன், வழக்கு விசாரணைகளை விரைவாக முடித்து, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார்.



முருகனை நுனிணி சந்திக்க தடை

(வேலூர்)

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் மீது சிறைத்துறை நன்னடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் சிறையில் பொலிஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.1 1/2 இலட்சம் பணம், செல் போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி

முருகன் அறையில் இருந்து சிம்கார்டு, மெமரிகார்டு, ஹெட் போன் சிக்கியது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைத்துறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முருகன் பெண்கள் சிறையில் இருக்கும் அவரது மனைவி நுனிணியை சந்திக்க தடை செய்யப்பட்டது.

கடைசியாக நவம்பர் 24ஆம் திகதி நுனிணி - முருகன் சந்திப்பு நடந்தது.

மேலும் முருகனை உறவினர்கள் பார்வையாளர்கள் சந்திக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

டில்லி மாணவிக்கு அசோகசக்கரா விருது வலுவடையும் கோரிக்கை

(புதுடில்லி)

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கான பாலியல் குற்ற வழக்குகளுக்காக வழக்கறிஞர்கள் வாதாட மறுப்பது நல்ல முடிவாகும். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விஷயத்தில் வெளியிட்டுள்ள வழிகாட்டிக்கொள்கைகள் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சரை பாராட்டுகிறோம். அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுத உரிமை வழங்க வேண்டும் என்று சிலர் கூறுவது நோயைவிட மருந்தே ஆபத்தானது என்ற நிலையை உருவாக்கிவிடலாம். மினகாய் பொடி, ஸ்ப்ரே போன்ற பாதுகாப்பு கருவிகளையும், அவற்றை பயன்படுத்தும் முறைகளையும் பெண் குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திலேயே கற்பிக்க வேண்டும். பாலியல் கொடுமை காரணமாக உயிரிழந்த மாணவிக்கு இறப்புக்குப் பிந்தைய விருதாக அசோகசக்கரா விருது வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

நான் செல்லாக்காசு ஆகிவிட்டேனா? கருணாநிதி சீறுகிறார்

(சென்னை)

என்னை செல்லாக்காசு என நிதி அமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார். செல்லாக்காசு யார் என்பது விரைவில் உலகிற்கு புரியும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை வழக்குகள் வாயிலாக பயமுறுத்தி, மிரட்டி, எதிர்க்கட்சிக்காரர்களை ஆளுங்கட்சியிலே சேர்ப்பதற்கான முயற்சியில், இந்த அரசு ஈடுபடுகிறது.

அதி.மு.க. பொதுக் குழுவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். பொறுப்பில் இருந்தபோது, கட்சியில் இருந்த நிதி, 1 லட்சம் இப்போது, 118 கோடி ரூபாய் சொத்து உள்ளது என பேசியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் திறமையையும்,

தன்னுடைய திறமையையும், ஒப்பிட்டுக் காட்டுவதற்காக அதைக் கூறியிருக்கிறார் போலும்.

இந்த அளவிற்கு, சொத்து சேர்க்கும் திறமை யாருக்கும் இல்லை தான்.

என்னை செல்லாக்காசு என நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சனம் செய்திருக்கிறார்.

அவர் நிதி அமைச்சர் என்பதால், காசைப் பற்றி பேசியிருக்கிறார். நான் தான் செல்லாக்காசு ஆயிற்றே பின் ஏன் பொதுக் குழு முழுவதும் என்னைப் பற்றியே பேசி என்னைக் கண்டித்து ஏன் தீர்மானம். தற்கொலை செய்து கொண்ட ஒருவர் தன் சாவுக்கு அமைச்சரின் தம்பி தான் காரணம் என தன் கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அந்த வழக்கின் மீது, நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றம் வரை சென்ற பின், அந்த வழக் கையே இல்லாமல்



செய்வதற்கான முயற்சியிலே ஈடுபடுபவர்களுக்கு என்னைப் பார்த்தால் செல்லாக்காசாக தான் தெரியும்.

இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். அப்போது செல்லாக்காசு யார் என்பது உலகிற்கு புரியும். இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தற்கொலை முயற்சி?

(புதுடில்லி)

டில்லி மாணவியை ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்த ராமசிங், முகேஷ்சிங், பவன், வினய், அகஷய் மற்றும் 17 வயது மைனர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் மைனர் மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற 5 குற்றவாளிகளும் டில்லி திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கற்பழிப்பு குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகள் தாக்கி விட கூடாது என்பதற்காக திகார் சிறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளியான ராமசிங் மூன்றாம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பவன், அகஷய் இருவரும் 4ஆம் எண் சிறையிலும், வினய், முகேஷ் இருவரும் 7ஆம் நம்பர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் மற்ற கைதிகள் யாருடனும் பேசுவதில்லை.

சாப்பிடும்போது இவர்கள் 5 பேரும் தங்களுக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள். கற்பழிப்பு குற்றவாளிகள் திகார் சிறைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கைகளும் இதை உறுதிபடுத்துவதாக உள்ளன.

இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகள் 5 பேர் மீதும் இரவு பகல் பாராமல் பொலிஸார் பார்வை திரும்பி உள்ளது.

அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு “ஜெ” க்கு புதிய நெருக்கடி

(பெங்களூர்)

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, 2004 முதல் பெங்களூரில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெறும் பணி நடக்கிறது. ஜெயலலிதா,

சசிகலா, சதாகரனிடம் வாக்கு மூலம் பெறுவது முடிந்து விட்டது.

நேற்று முதல் இளவரசியிடம் வாக்குமூலம் பெறும் பணி துவங்க இருந்தது.

நேற்று அவருடைய வக்கீல் அசோகன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இளவரசிக்கு உடல் நலம் சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என கூறப்பட்டிருந்தது.

மருத்துவ சான்றிதழும்



இணைக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

வாழ்க வளமுடன்

சிறாரின் பெயர் :

முகவர் :

பிறந்த ஆண்டு :


கூப்பன்கள் ஐந்தும், புகைப்படமும்

.....

பெற்றோர் கையொப்பம்

உங்களது பத்து வயதுக்குட்பட்ட சிறார்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் “தினமுரசு” தினப்பதிப்பும் இணைகின்றது. உங்களது சிறாரின் புகைப்படத்துடன் கீழ்வரும் கூப்பன்களில் ஐந்தினை நிரப்பி எமக்கு அனுப்பி வைப்புகள். தினமுரசு தினப்பதிப்பு உங்கள் அன்புச் செல்வத்தின் பிறந்த நாளன்று புகைப்படத்துடன் கூடிய பிறந்த நாள் செய்தியைப் பிரசுரிக்கும் என்பதை மனமகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.

தீயில் கருகி மாண்ட சிறுவர்கள் சீனாவில் கவியும் துயரம்



சீனாவில் அனாதைச் சிறுவர்களின் காப்பகமொன்றில் பரவிய தீயினால் குறைந்தது ஏழு சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வடக்கே ஹெனான மாகாணத்தில், உள்ளூர் நேரப்படி காலை 08.30 மணியளவில் தனியார் சிறுவர் இல்லமொன்றில் பரவிய தீ இரு மணி நேரத்தில் கட்டுபடுத்தப்பட்டு விட்டதாக அரசு ஊடகம் தெரிவித்

துள்ளது.

நான்கு சிறுவர்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் மூன்று சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தாய் தந்தையர் இல்லாத மற்றும் கைவிடப்பட்ட குழந்


தைகளை பெண்ணொருவர் இந்த வீட்டில் வைத்துப் பராமரித்து வந்துள்ளார்.

தெருவோரம் வியாபாரம் நடத்தி பிழைத்துவந்த இந்தப் பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெருமளவிலான குழந்தைகளை தனது வீட்டில் பராமரித்து வந்துள்ளார்.

தீ பரவிய போது வீட்டில் எத்தனை சிறுவர்கள் இருந்துள்ளார்கள், எத்தனைபேர் காயமடைந்துள்ளனர் என்பது போன்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை. ஹெனான் மாகாணத்தில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் அண்மைய மாதங்களில் நடந்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் கத்தி வைத்திருந்த நபர் ஒருவரினால் இதே பிரதேசத்தில் பள்ளிக்கூடமொன்றில் இருந்த 23 சிறுவர்கள் காயப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


உருகியது நாணயத்தாள்கள் கனடாவில் கிளம்பியது சர்ச்சை



கனடாவில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 100 டொலர் பிளாஸ்டிக் நாணயத் தாள்கள் கோடைக்காலத்தின் போது சூடு தாங்க முடியாமல் கரைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 134 பக்க ஆவணங்களை Bank Of Canada வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சினை தேசப்பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு சர்வதேச உறவுகளையும் சீர்குலைத்து விடும் என்பதால், இதன் பின்னணி குறித்த வெளிப்படையான விவாதங்கள் எதற்கும் தயாரில்லை எனவும் வங்கி அறிவித்து விட்டது.

பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்ரோறியோ உட்பட நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உருகிய வங்கித் தாள்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி வாங்கப்பட்ட பாடு தங்களுக்கு மட்டுமே தெரியும் எனப் புலம்புகின்றனர் மக்கள். ஏற்கனவே கடந்த மார்ச் மாதமும், நவம்பர் மாதமும் புழக்கத்திற்கு வந்த 175 மில்லியன் 50 டொலர் மற்றும் 100 டொலர் தாள்களின் நிலையே இப்படி இருக்கும் போது அடுத்த வருடம் 5 டொலர் 10 டொலர் மற்றும் 20 டொலர் ஆகியவற்றையும் பிளாஸ்டிக் தாள்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக Bank Of Canada அறிவித்துள்ளது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

யாத்திரிகர்கள் மீது குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளின் இலக்கு எது?



ஈராக்கில் வாகன குண்டு வெடித்ததில் 23 யாத்திரிகர்கள் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

இது குறித்த விவரம் தெரிய

வருவதாவது, ஈராக்கின் கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகத்தின் பேரனான இமாம் ஹுசைன் மற்றும் அவருடைய குடும்பத்தார் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு ஏழாம் நூற்றாண்டில் தங்களுடைய உயிரைத் தியாகம் புரிந்தனர்.

அதற்காக இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் 40நாள்கள் துக்கம் அனுஷ்டித்து 40-வது நாளில் புனித நகரமான கர்பாலாவில் பல்வேறு சடங்குகளுடன் இமாம் ஹுசைனுக்கு நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். அதை முன்னிட்டு கடந்த சில



மாற்று அவயவ சிகிச்சை வெற்றி பிரிட்டிஷ் மருத்துவர்கள் மகிழ்ச்சி



பிரிட்டிஷ் சேர்ந்தவருக்கு, அறுவை சிகிச்சை மூலம், மாற்று கை பொருத்தப்பட்டு உள்ளது. பிரிட்டனின் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்தவர் மார்க் கஹில் பக்கவாதத்தின் காரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன், இவரது

வலது கை செயல் இழந்தது. பல்வேறு சிகிச்சை மேற்கொண்டும் பலனில்லாததால், மாற்று கை பொருத்த முடிவு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி இவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில், எட்டு மணி

நேர அறுவை சிகிச்சையின் மூலம், மாற்று கை பொருத்தப்பட்டது. இவரிடமிருந்து, பழுதுபட்ட கை அகற்றப்பட்ட அதே நேரத்தில், இவருக்கு மாற்று கை கொடுத்தவரின் கை அகற்றப்பட்டது.

எட்டு இரத்த குழாய்கள், மூன்று நரம்புகள், தசை நார்கள், எலும்புகள் ஆகியவை, சரியாக இணைக்கப்பட்டன. கடந்த வாரம் நடந்த, இந்த சிகிச்சையின் மூலம், தற்போது மார்க் கஹிலின் கையில் உணர்வு ஏற்பட்டுள்ளது. ஓரளவுக்கு கை விரல்களை அசைக்கிறார். சகஜ நிலைக்கு வர ஆறு மாதமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனை பொறுத்த வரை, மாற்று கை அறுவைசிகிச்சை இதுதான் முதல் முறை. ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் இதுபோன்ற சிகிச்சை நடந்துள்ளது.



பராகுவில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்வதற்கு முன் இருவரும் கைகொடுத்த செக் குடியரசு அதிபர் வேட்பாளர்களான மிலோஸ் ஸெமன்(இடது) மற்றும் ஜான் பிஷ்பெர்.

வேலைதேடும் படலம் லண்டனில் கிளம்பியது பரபரப்பு

(லண்டன்)

பிரிட்டனை சேர்ந்த வாலிபர் வேலை கேட்டு பிரதான பகுதியில் பனர் வைத்துள்ளார். லண்டனை சேர்ந்தவர் ஆடம் பாசிட்டி பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால், லண்டன் ஹோர் டிச் பகுதியில் பெரிய பேனர் வைத்துள்ளார். இந்த பேனர் வைக்க 45 ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளேன். எனவே, எனக்கு வேலை வாய்ப்பு தாருங்கள் என அவர் பேனரில் அச்சிட்டுள்ளார். அவருடைய இணையதள முகவரியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2009இல், இவர் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கற்பனையாக ஓவியம் வரைந்து இது போன்ற பெண்ணை தேடி கொண்டிருக்கிறேன் என இணைய தளத்தில் அறிவித்திருந்தார். ஆனால், இவர் தேடிய பெண் இதுவரை கிடைக்கவில்லை.



1 கிலோ மீற்றர் நீளத்தில் "கேக்" மெக்சிக்கோவில் சாதனை

மெக்சிகோ நாட்டில், ஒரு கி.மீ. தூரம் கொண்ட கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் ரொட்டி தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் அன்டோனியோ கூறியதாவது; கிறிஸ்துமஸ் விடுமுறை நிறைவடையும் கடைசி மூன்று நாட்கள், "கிங்ஸ் டே" என்ற பெயரில் கொண்டாடப்படும் இதை யொட்டி, ஒருகிலோ மீற்றர் தூர நீளம் கொண்ட, கேக் வடிவமைத்துள்ளோம். 10 தொன் எடை கொண்ட இந்த கேக், 5 தொன் மாவு, 3 தொன் வெண்ணெய், 39 ஆயிரம் முட்டைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. வரும், 6ஆம் திகதி, நடக்கும் விழாவில், இந்த கேக், இரண்டு இலட்சம் துண்டுகளாக வெட்டப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இவ்வாறு அன்டோனியோ கூறினார்.



தலைமைத்துவப் பயிற்சிபெற தனியார் மாணவர்களும் ஆர்வம்

என்கிறார் அமைச்சர் எஸ்.பி

(கொழும்பு)

தலைமைத்துவப் பயிற்சியில் பங்குபெறுவதற்கு தம்மையும் அனுமதிக்குமாறு தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் கோருவதாகவும் இதற்காக அவர்கள், பிரத்தியேகக் கட்டணத்தை செலுத்துவதற்கு தயாராக உள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திலாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான பயிற்சி தொடர்பில் பல்கலைக்கழக மாணவ சங்கத் தலைவர் சஞ்சீவ பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் அமைச்சர் நிராகரித்துள்ளார்.

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி 23 நிலையங்களில் இடம்பெறுவதாகவும் இதில் 91.7 வீத மாணவர்கள் பங்குபற்றியுள்ளதாகவும் அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

இதேவேளை, 84 பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் இப்பயிற்சிகளை முன்னெடுத்து செல்வதுடன் ஒரு மையத்தின் பொறுப்பில் ஒரு விரிவுரையாளர், ஒரு பயிற்றுனர் வீதம் தொழிற்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவப் பயிற்சியானது மாணவர்களுக்கு நம்பிக்கையை தருவதாக இல்லை. இது இராணுவப் பயிற்சியை போன்று உள்ளது. அரசாங்கத்தின் அரசியல் சிந்தனைகளை நிறைவேற்றுவதை நோக்கமாக

கொண்டுள்ளது.

நாம் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இது கல்வி மேம்பாட்டுக்கு முரணாக உள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தப்போவதில்லை.

தலைமைத்துவப் பயிற்சி குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், விரிவுரையாளர்கள் அறிருப்பதையே வெளியிட்டிருந்த போதும் இப்பயிற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்காரணமாக உடல், உள ரீதியான அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாகின்றனர். கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில கல்வி திட்டம் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இந்த தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகின்றது.

மாணவர்களின் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்துவதன் விளைவாக நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படவுள்ளதை இப்பயிற்சியினூடாக நாங்கள் காண்கிறோம்.

பல்கலை மாணவர்களுக்கான இராணுவ பயிற்சி மற்றும் பாடசாலை அதிபர்களுக்கான கேர்ணல் பயிற்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம் என பல்கலைக்கழக மாணவ சங்கத் தலைவர் பண்டார தெரிவித்திருந்தார்.

ஆங்கிலம் மற்றும் கணனி கற்கை நெறிகளை ஆரம்பிக்குமாறு நாங்கள் கோரியபோது,

அதற்கு அமைச்சர், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் கற்கைகள் அடுத்தவருட கல்வித்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர்,

நாங்கள் இந்த வருடத்தில் ஆங்கிலம் மற்றும் கணனி கல்வித்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இருந்தோம். ஆனால், அதனை இவ்வருடம் எம்மால் ஆரம்பிக்க முடியாமல் போய்விட்டது. மாணவர்களின் பிந்திய பதிவு, மற்றும் இசட் புள்ளி பிரச்சினை காரணமாக இதனை அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தலைமைத்துவப் பயிற்சிக்கு பதிலாக அடிப்படை ஆங்கில அறிவு மற்றும் கணனி அறிவை மாணவர்களுக்கு வழங்கினால் அது மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுக்கும் என சஞ்சீவ பண்டார கூறியுள்ளார்.

9 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை 'மார்ச்' சின் முன் நடத்த முடியாது

தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

(கொழும்பு)

மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட 9 உள்ளூராட்சி சபைகளுக்கான ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களை எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்

என்ற நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அதிகாரம் பெற்றுள்ளது.

எனினும் இந்தச் சட்ட மூலத்துக்கு அமைய இதுவரையில் உள்ளூராட்சி பிரிவு எல்லைகள் வரையறுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்த 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை மார்ச் மாதத்துக்கு முன்னதாக நடத்த சட்டத்தில் இடமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட 9 பிரதேச சபைகளின் தேர்தல்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி இடம் பெற்றது.

பின்னர் உள்ளூராட்சி அமைச்சரினால் 2012 மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரையில் ஒரு வருடத்துக்கு ஆட்சிக்காலம் நீடிக்கப்பட்டது.

இந்த உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடத்துவதற்கு 19 ஆம் திகதிக்கு முன்னர் வேட்பு மனுக்கள் கோரப்பட வேண்டும்.

எனினும் புதிய உள்ளூராட்சி சட்ட மூலத்துக்கு அமைய

மாணவ சபைகளின் முதல் வர்கள், ஆளுநர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், உதவி மேயர்கள், தவிசாளர்கள், உப தவிசாளர்கள் உட்பட உள்ளூராட்சித் திணைக்களங்களின் அதிகாரிகளும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொவிக்கப்பட்டுள்ளது. (01)

மோப்பநாயின் உதவியால் நகையைத் திருடியவர் கைது தேறாங்கண்டலில் சம்பவம்

(மல்லாவி)

துணுக்காய் தேறாங்கண்டல் பகுதியில் நகைகள் திருடியதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவரை மல்லாவி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தேறாங்கண்டல் பாடசாலைக்கு அருகில் வசிக்கும் துதாகர் என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் ஆட்கள் இல்லாத சமயத்தில் 5 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. வெளியில் சென்ற வீட்டார் வீட்டிற்கு வந்து பார்த்தவேளை

நகைகள் திருடப்பட்டதைக் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் உடனடியாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட வேளை நகைகளை திருடியவரென சந்தேகிக்கப்படும் ஒருவரை மோப்பநாயின் உதவியுடன் பொலிஸார் கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர். கைதான சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராக்கப்படவுள்ளார்.

பிரதம நீதியரசரின் பின்னணியில் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள்



(கொழும்பு)

யுத்தத்தின்போது வெற்றிகொள்ள முடியாதவற்றை தற்போது வென்றெடுக்கும் நோக்

அமைச்சர் மேர்வின் கண்டுபிடிப்பு

கில் புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு பின்னால் நின்று செயற்படுவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தொடர்பு மற்றும் பொதுமக்கள் விவகார அமைச்சர் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை அவர் பிரதம நீதியரசராக பதவி வகிக்கும் போது அவரால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்கத்திற்கு முரணான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

குற்றவியல் பிரேரணைக்கு எதிரான சக்தி ஒன்று, காணப்படுகிறது. இதன் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிரான சக்தியே உள்ளது.

இவர்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நிதி வழங்குகிறார்கள்.

கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பிரதம நீதியரசர் தொடர்ந்தும் அந்தப் பதவியை வகிப்பது பொருத்தமற்றதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(25)

யாழ். போதனா...

விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுநாள் இந்த வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 4 மாடிக் கட்டடத்தைத் திறந்துவைக்கவுள்ளதாகவும் இதனையடுத்தே வைத்தியசாலையின் செயற்பாடுகள் தங்குதடையின்றி செயற்படுமுகமாக ஊழியரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

(26)

முளாய்...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முளாய் சந்தியிலுள்ள மின்சாரக் கம்பத்துடன் மோதுண்ட நிலையில் நெற்றியில் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாகவே யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதிலும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டுசெல்லப்பட்ட வேளை அவர் உயிரிழந்தார். சடலம் பிரேதப்ரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அண்மையிலேயே இவர் டோகாவிலிருந்து நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்தது...

அடிப்படையிலேயே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயுக்களின் விலைகள் 500 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கடந்த யூலை மாதமே சமையல் எரிவாயுக்களின் விலைகள் சீர்திருத்தப்பட்டிருந்தன.

இதன்படி, இதுவரை 2,246 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுக்களின் விலைகள் 2,396 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் வீரவன்சவுக்கு எதிராக

நடவடிக்கை எடுக்க கோரி மனு

(கொழும்பு)
வீடமைப்பு மற்றும் பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, ஜ. தே.க தென்மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான மைத்திரி குணரட்ன உயர்நீதிமன்ற நீதியரசர்களிடம் கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட விளக்கம் குறித்து அமைச்சர் கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக சட்டத்தரணி மைத்திரி குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற விளக்கம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவு

அண்மையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்த கருத்தில்,

இந்தாண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வரவுள்ள யோசனைக்கு தேவையான அனைத்து பின்னணி கதைகளையும், பூரண சர்வதேச அழுத்தங்களை உருவாக்க பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தமது பதவியை பயன்படுத்துகிறார் என்று நாம் ஏற்கனவே எச்சரித்திருந்தோம். தற்போது தெளிவாக புலப்படுகிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த கருத்தை கூறவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது. திருடனின் அண்மையிடமே சென்று தஞ்சம் கோருவது போன்ற செயற்பாடே இங்கு நடைபெற்றது.

உயர்நீதிமன்றத்தின் தலைமையே பிரதம நீதியரசர்


ஷிராணி பண்டாரநாயக்கவே ஏற்று நடத்தி வருகின்றார் என சாடியிருந்தார்.

இந்த முறையற்ற கருத்து தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தாம் கோரியுள்ளதாக தென்மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் விமல் வீரவன்சவு உயர்நீதிமன்றம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து அவரை குற்றவாளியாக்க வாய்ப்பு உள்ளது.

முன்னர் ஒரு தடவையும் கூட அரசாங்க அமைச்சரான எஸ்.பி.திசாநாயக்கவும், நீதிமன்றத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு சட்டசிக்கலுக்கு உள்ளாகியிருந்தார். அவர் அந்த குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

அதேபோன்று, அமைச்சர் விமல் வீரவன்சவுவும் அவரது கருத்து தொடர்பில் நீதிமன்றம் ஏற்றி சிறைக்கு தள்ள முடியும் என்றும் தென்மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன கூறியுள்ளார்.

கோப்பாய் பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பு



(கோப்பாய்).

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கோப்பாய் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜெயக் கொடியின் ஏற்பாட்டில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்கேரேரா கலந்துகொண்டார்.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் பரிசீலனை செய்யப்பட்டதுடன், நடமாடும் பொலிஸ் சேவை உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள் மற்றும் துவச்சக்கரவண்டிகள் என்பன சோதனை செய்யப்பட்டன.

சிறுவர் பெண்கள் பிரிவிற்கான கார்யாலயத்தினை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்கேரேரா நாடாவெட்டித்திறந்து வைத்ததுடன், பொது மக்களுக்கான தொடர்பாடல் மண்டபத்தில் தொலைக்காட்சி ஒன்றையும் ஆரம்பித்து வைத்தார்.

வருடாந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் "கோப்பாய் பொலிஸ்" என அடையாளமிடப்பட்ட குடைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு வழங்கி வைக்கப்பட்டன. (02.25)

இணையத்தள ஊடுருவல் விசாரணைகள் ஆரம்பம்

(கொழும்பு)

அரசாங்க இணையத்தளமொன்றில் இடம்பெற்றுள்ள ஊடுருவல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத சிலர் அரசாங்க இணையத்தினுள் ஊடுருவியுள்ளதுடன் அதில் மாற்றங்களை செய்துள்ளதாக அந்தப் பிரிவின் தகவல் பாதுகாப்புப் பிரிவு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.

எனினும் இலங்கை இணையத்தளம் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்துமாறு இலங்கை கணினி அவசர அழைப்புப் பிரிவு அந்த இணையத்தளத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனால் அரசாங்கத்தின் ஏனைய இணையத்தளங்களுக்கு இதுவரை எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அதிபர் நியமன விண்ணப்பம் நீடிக்கப்பட்டது காலஎல்லை

105 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலஎல்லை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் அதிபர் சேவையின் முதலாம் தரத்தில் உள்ளவர்கள் மற்றும் முன்று வருடகால சேவையைப் பூர்த்தி செய்துள்ள தேசிய பாடசாலை அதிபர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வயோதிபரின் சடலம் வவுனியாவில் மீட்பு

வவுனியா, மருக்காரம்பளை குளத்தின் வான் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சடலம் உருக்குலைந்து அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்படுகின்றது. சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அதிபர் பதவிகளுக்காக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. எனினும் கல்வி உத்தியோகத்தர்களுக்கான பாரிய பற்றாக்குறையின் காரணமாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

களனி பிரதேசசபை உறுப்பினர் நேற்றிரவு சுட்டுக்கொலை

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. ஆளும் கட்சியின் உறுப்பினரான ஹசீத மடவல என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர், தனது வீட்டுக்கு முன்னால் வைத்தே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது தெரிவிக்கப்படுகிறது.

இனந் தெரியாத குழு வெற்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த

பாடசாலை கணினி நிலையங்களை தனியார் பயன்படுத்த தடை

(கொழும்பு)

கல்வித் துறையின் தரத்தை உயர்த்துவதற்கான முன்றாண்டு திட்டமொன்று அந்நேரம் செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபைகளும் கல்வி அமைச்சு கூட்டாக இந்த

திட்டத்தை செயற்படுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கல்வித் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய கொள்கைக்கு அமைய மாண

கல்வி அமைச்சுக்கள் ஊடாக 2015 ஆம் ஆண்டு வரை முன்றாண்டு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த முன்றாண்டு திட்டத்தை செயற்படுத்துவதற்குத் தேவையான நிதியை கல்வி அமைச்சுக்கும் மாகாண கல்வி அமைச்சுக்களுக்கும் திறைசேரி வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முன்றாண்டு திட்டத்தின் ஒரு அங்கமாக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

அமரர்

சின்னத்துரை திரவியம் (பழம்)

வி.சி.சி. மாவட்டபுரம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கே.கே.எஸ். வீதி அச்சக வீதி மருதனாமடம் (பிரதேச சபைக்கு அருகாமை) தற்காலிக முகவரியாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை திரவியம் (பழம்) நேற்று (05.01.2013) காலமானார்.

அன்னார் அன்னலீலா (மல்லிகா), வசிகரன் (பயில்வான்), மனோகரன் (வண்ணம்), குணசேகர் (பவளத்துரை), பானுதேவன் (பாலத்துரை), தங்ககல்லீலா (நேகா), சந்திரலீலா (மேகலா), இந்திராலீலா (சோபனா) ஆகியோரின் அன்புத்தாயாரும், ஜெயம் புஸ்பராணி, மங்களகௌரி, ரவி, ரொபின்சன் (குன்றன்), சிறிக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

அச்சக வீதி
மருதனாமடம்

(C/1777)

தகவல்
குடும்பத்தினர்